

# திடுவன்னவர்.

இது,

ச. சோமசுந்தரபாரதியார் M.A., B.L.,

எழுதியது.



செந்தமிழ்ப்பிரசுரம்—இடு.

மதுரைத்தமிழ்ச்சங்கமுத்திராஸாலை,

2.

## மதிப்புரை.

I

[யஹாமஹோபாத்தியாய தாக்ஷினந்தியகலாந்தி]

ஸ்ரீ உ. வே. சாமினாதையரவர்கள் எழுதியது.]

சென்னைச்சர்வகலாசாலையார் விரும்பியபடி மதுரை ஸ்ரீமான் சோம சுந்தரபாரதியாரவர்கள் M.A., B.L., 1929-ஆம் (ஏ) மார்ச்சும் 11 ஆம் வ. பக்ஷையப்பக்கலாசாலையில் “திருவள்ளூர்” என்னும் விவியத்தைப் பற்றிப் பேசிப்பதைக்கூட்டு இன்புற்றவர்களுள் யானுமொருவன்.

குழறப்படையாகவும் முன்னுக்குப்பின் முரணைகும் பண்ணடக்கல் வரலாற்றிற்கு மாறாகவும் இக்காலத்தில் வழங்கும் திருவள்ளூருடைய சரித்திரப்பகுதிகளுள், கொள்ளாத்தக்கவையிலே, தள்ளாத்தக்கவையிலே யென்பதையும், அவருடைய கல்விப்பொருள்மையையும், பழையபுலவர்கள் அவர்த்திரத்தும் அவர்நூலினிடத்தும் கொண்டிருந்த மதிப்பையும், அவர் இன்னிலையில் இருந்தாரென்பதையும் தடை. விடைகளை கிடூத்தித் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்கொட்டிக் கேட்டோருடைய மனத்தில் ஈன்றுகூப்பதைப் பேசிப்பது பாரதியாவர்களுக்குள்ள தமிழர்வத்தையும், தமிழ்நூற்பிற்கிடையையும், சொல்லாற்றலையும், ஞாபகச்சுதானியையும் புலப்படித்திக் கேட்டோர்மனத்தைக் குளிர்வித்தது. வியப்பையும் விளைவித்தது.

இவ்வளியிரிசங்கம், கேளார்க்கும் பயன்படும்படி பதிப்பிக்கப் பெற்றுப் புத்தகங்களுமாக வெளிவந்ததைக்கண்டு மகிழ்ந்தேன். இப் புத்தகம் தமிழ்ப்பண்டிதர்களுக்கும் அவர்களில் ஆராய்ச்சியாளர்களுக்கு

கும் ஒரு புதுவிருந்தாக இறுக்கு மூலம் வெளியேற்றப்படுகிறது.

திருவேட்டச்சான்பேட்டை, }  
சென்னை.  
21—5—1929. }

இங்கொண்டு,

வே. சாமிநாதையர்.

## II

மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திராஜபரும்,

கலாசாலைத் தலைமையுபாத்தியாயருமான

பூர்ணம் உ. வே. திரு. நாராயணயீஸ்காரவர்கள் எழுதியது.)

மதுரை கலைக்கோர்ட்டிலுக்கில் ஸ்ரீமத்: எஸ். கோமசுந்தரபாரதி யார் M.A., B.P., அவர்கள் திருவள்ளுவராதுவரலாறுபற்றி மதுரையில் மதுரைத்தமிழ்ச்சங்கம், வாசிப்பிரில்தாஶங்கம் இவற்றின் ஆதாசில் ஒருபந்திராசம் செய்தார்கள். அப்பொழுது அவ்வரலாற்றுள் வழங்கப்பட்டுவரும் சில பிறமிழ்ச்சிகளைப் பலசான்றுகளாலும் யுக்கிளாலும் ஒருவாறு மாற்றிக்காட்டினார்கள். அதனைப் பலரும் அறியும்படி செந்தமிழில் வெளியிட்டுவேண்டுமென்று நான் விரும்பியதற்கிணங்கத் து பழைய தமிழ்நூல்கள்பலவற்றினின்றும் பலசான்றுகள்காட்டி ஓராராய்ச்சியுள்ள யாரெழுதி வெளியிட்டார்கள். பின்பு சென்னைச்சுருவகலாசாலையார் விரும்பத்திற்கிணங்கத் துவிவராய்ச்சிக்கு வேண்டியன் மேஜும் சில கட்டிப் பெருக்கீப் புதுக்கீச் சென்னையில் பாரதியரவர்களை பிரசங்கித்தார்கள். அப்பொழுது மலை சிறந்தபண்டிதர்களால் நன்குமதிக்கப்பெற்று துபற்றியும் புத்தகமாகப் பதிப்பிக்கவேண்டுமென்று பலர் விரும்பியது பற்றியும் மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இது பதிக்கப்பெற்றிருக்கிறது.

இதனுள், திருவள்ளுவர் கணடக்கங்காலத்துக்கு மிகவும் முற்பட்டவர் என்பதும், அவர் புலைக்குப்பினரல்லரென்பதும், பிறவும் பழைய தமிழ்நூல்கள்பலவற்றினின்றும் போதுமான பலதுறிப்புக்கள்காட்டி விறுவப்பட்டுள்ளன.

இதற்குமாறுகவாழங்குவதை, வளர்ந்துவர் என்ற பெயர் ஒன்றே பற்றி அவர்தாகவையறியாது நிறுவன் மயக்கிக்கட்டிய கட்டுக்கதை யெப்பதும், அது யாதோதாவுமில்லாத வெறும்பேச்சென்பதும், அதுவும் திருவள்ளுவமாலை மிறப்பதற்குமுன்னமே வழங்கத்தொடங்கி விட்டதென்பதும் குத்திருவள்ளுவமாலையின் கணுவள்ள மாருலனுர்பாட வின் சொற்குறிப்புக்களால் உய்த்துணரக்கிடக்கின்றன. ஆயினும், அவற்றையெல்லாம் நன்கு முறப்பிமூற வெளிப்படையாக்கிக்காட்டியது இவ்வாராய்ச்சியே.

### iii

இவ்வாராய்ச்சியால் பாரதியாவர்களுடைய தமிழ்நாடுணர்க்கியும், மதிநுப்பும், ஆராய்ச்சிவன்மையும், புலமைவாய்ந்த தமிழ்நகட வமைப்பும் புலப்பாசின்றன.

பாரதியாவர்கள் இன்னும் பல ஆராய்ச்சிகளியற்றித் தமிழ்லகுக் குபகரித்துத் தமிழாராய்ச்சிக்கு ஒரு தக்கோராய்வினங்கு வரென்றென்று கிண்றன.

மதுரைத்தமிழ்ச்சங்கம், மதுரை,	}	திரு. நாராயணயங்கார்.
28—5—1929.		

---

### III

[மகிபாலன்பட்டி, தமிழ் - ஆரியப்புலவராள சிருவாளர் பண்டிதமணி-மு. குதிரேசுக்கேட்டியாரவர்கள் எழுதியது.]

அருங்கலையினோதரும் உயர்தாதீநிமண்றத்து வழக்கறிஞரும் ஆகிய திருவாளர் க. சோமசுந்தரபாரதியார் ஐ.ஏ., ப.டி., அவர்கள் திருவள்ளு வரைப்பற்றி அரிதின் ஆராய்ந்து இயற்றிய சொற்பொழிவைப் படித் துப்பார்த்துதன். இவர்களுக்கு இயற்கையின் அஸாந்தாள்ள செக்

தமிழ் உயர்சிறப்பு நடைநலன் இச்சொற்பொழிவினும் செவ்வன் அமைக்கும் தனி தென்பது குறவேண்டியதின்று. இச்சொற்பொழிவின் ஒவ்வொரு பகுதியும் நுண்மை ஒழுங்கூடிய முனையாக சூலைத்துணர்க்க தின்புறத்தக்க விருந்தாக மிளிர்கின்றது.

இதன்கண் இவர்கள் வள்ளுவரைப் புளைக்குடிப்பிறப்பினரல்லர்—அரசியல்வினையில் உள்படுக்குறுமத்தலைவராய் முதுக்குடிப்பிறந்துபர்ந்தவர் எனக் கண்டதும், சுகாமுதன்மொழி நிறுக்குறவில் வரிதென் ஆய்வு அதனாற் காலப்பழுமை உதற்பதும், கல்வைதாரர்க்குக் கல்விகளத்துப்பத்த சுக்கத்தாரை எடுத்துக்காட்டிய முனிவருளாவைப்பற்றிய ஆராய்ச்சியும், ‘உப்பக்களைக்க’ என்னும் அரும்பொழுத்தெய்யுட்கு உவமையையும் பொருளையும் இயைத்துக்காட்டிய உரைநலதூம் விறவும் மனத்தை வியப்புறச் செய்து மகிழ்விக்கின்றன.

iv

இவர்கள் சுங்கப்புலவர்பாடல்களைவன ஐயுற்ற வள்ளுவமாலைச் செய்யுளைன்றுகொண்டு இப்பொப்பில்புலவர்வாழ்க்கைப்பெற்றுக்குக் கூடலை பிடினுக்குகல்க்குஉங்கொலைவனிக், அறவே பிரமாண மில்லாதகற்றைநோக்க இஃது எத்துணைவலியுடைத்தென உற்றநோக்கு வரர்க்கு அமையுமென்க. சுங்கம்வளர்ந்த தனிப்பெருங்கூடலில் மங்கல வாழ்க்கை வளப்பெறத்தோன்றிய வள்ளுவப்பெரியாகை அவர்மாண்பு நிலையோர்ந்து வளிந்து மயிலைக்கு ஈர்த்துச்சென்றூர்வலியிலைபாந்து, இக்கொருதழித்து, மீண்டும் நம் பாடல்சால்கூடலிற் பண்புறங்கூட்டிய பாரதியார்பெருதலி தமிழகத்தாருள்ளத் தொளிரும் ஒரு பெருமணியாகும்.

வள்ளுவர்வரலர்று மலர்வனத்தில், அவர் வாழ்க்கைச்செய்திகளாகியவனப்புமிக்க நறுமணங்கமழும் மெல்லிய அரும்புமலர்கள் விரைந்த பயண்நறுசிறுபூஞ்செடிகளை, அக்ப்பறச்சான்றுகள் யாதுமன்றிச் செய்த தொடர்வழுக்காய் கீண்ட பலகாலமாக வழங்கிவந்த - புளைக்குடிப்பிறப்பு—மயிலைவாழ்வு — ஏலைசிங்கர்தொடர்பு — கூடற்சங்கவென்றி — கால

அனிமை—ஆரியமுதனால்பற்றி அறம்பாடியது - என்னும் இக்கேள்வன் பொய்ப்புசெய்திகளாம் பயனில்பெருமாக்கள் பண்டையருத் தெரியவோட்டாது வெளுங்றி யடர்ச்சிருத்தலைக் கண்ட நம் பாரதியர், செப்பழுற ஆராய்ந்து, தெளிவுறைக்குறம் நாக்கோடரியால் அவுல் வடர் பெருமாக்களை வெட்டி வேறாக்களீங்து, காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும்வண்ணம் அப் பண்டைப் பயன்றாருமல்லவனத்தைப்புதுக்கிப் பழுமுது நூற் குறிப்புக்களாகிய தெண்ணீர்பாய்ச்சிக் செழிப்புறவளர்க்க முத்திர்வட்டன ரெஞ்சித் தன் கருத்துரையாகும்.

இன்னும் இவர்கள் பொருளொடிபாராந்தும் உரைபல விலகுக் கீது சிகில்பெறும் வயர்புகழிப்புறுகவென்பது என் உளத்தில் வரும்ததாகும்.

மதிபாலஸ்பட்டி, }  
9—6—29. }

மு. கந்திரேசன்.

## முன் அவரை.

தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றூர்ப்பலரையும்பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக்கதைகள் சமீபகாலங்களில் எழவாயின. திருவள்ளுவர், நக்கிரீர், கம்பர் முதலிய பெரியாளரைப்பலம் எனிதில் வேளாப்பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப்பெண்டிரீன்ற மக்களைனச் சிலர் கதைக்கின்றனர். எனினும், இக்கதைப்பவர் துளிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தகடையிக்கிறியற்றும் தமிழ்மக்களின் தந்தாலுள்ளீல் விபப்பும் விசனமும் விளைக்கின்றது. வள்ளுவராப்பற்றிய கதைகளை ஆண்ற நூற்சான்றுகொண்டு ஒருவராக நான் சிறிது வண்றி விசாரிக்க வாணன். என் ஆராய்ச்சியிற் கிடைத்த சில கருத்துக்களை முதலிற் சில நண்பர் வெண்டுதலின்படி பண்டிதர்ச்சிலர்முக்கு திருச்சிராப்பள்ளி பில் 1925-ம் வருடக்கட்சியில் வெளியிட்டேன். அப்ரோது அவர்கள் என் கருத்துக்களை ஆதரித்து ஈக்கினுர்கள்.

பிறகு, மதுரைத்தமிழ்ச்சங்கம், வாலிபகிறிஸ்தவசங்கம் என்பவற் றின் துணையாதரவில் மதுரை ஐக்கியகிறிஸ்தவகலாகாலீஸில் சில உபங்கி யாசங்கள் நிகழ்த்தப்பெற்றன. அவற்றுள் ஒன்று 1926-ம் ஞா ஜூன் வரிமீ 25-ல் ரேவரண்டு H. A. பாப்லிதுரையவர்களின் தலைமைக்கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர்ச்சிரித்தைப்பற்றி நான் செய்ய வேண்டது. அங்கு அப்பொழுது விழுபம்செய்திருந்த செநுவைமல்தான் மகாபண்டிதரான பிரும்மழி உ. வெ. ரா. இராகவையங்கரவர்கள், சௌமியச் சூதமொழிவெண்பா ஒன்றைச் சுட்டி, அதனால் வளர்ந்துவர் கீழ்க்குல்தவர் என்றுக் கைத் வளி பெறகிறப்பதைச் சூறிப்பிட்டார்கள். என்னிடமிருந்து தக்கசமாதானங்களை என்னை ஊக்கும் அவர்களின் நங்களுக்கத்துக்கு நான் பண்டிதரவர்களுக்கு நான்றிக்கூறி, அங்கைத் தீவ்வாட்டால் எவ்வித ஆதரவையும் பெறுமை ஊயும் அப்பாட்டு அக்ககையின் உண்மையை ஆராய்த்து அங்கீரிக்கும் நோக்குடையதாக நெற்பதையும் எடுத்துக்கொட்டினேன். பிறகு பண்டிதரவர்களும் பிறகும் வேறு ஆட்சேயம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆரைத்தார்கள். அங்று அங்கு அவ்வுபங்கியாகத்தைக் கொட்டிருந்த தமிழ்ச்சங்கத்துத் தலைமைக்கணக்காபர் பிரும்மழி திரு. எராய்ஜெயங்கரவர்கள் விரும்பியெட்டி பின் அங்கருத்துக்களைச் சொல்லுமில் 24-ம் தொகுதி 9, 10 பகுதிகளில் எழுதி வெளியிட்டேன்,

சமீபத்தில் சென்னைச் சர்வகலாசாலையார் வேண்டிக்கொண்டபடி இவ்வாண்டில் சென்ற மார்ச்சும் 11, 12 தேதிகளில் நான் பச்சையப்பன் கல்லூரியிற்கெங்த இண்டு உபநியாசங்களில் முதலது திருவள்ளு வளரப்பற்றியதாகும். அப்பொது சர்வகலாசாலைப்பிரதிரிதிகள் யாருமே வராவிட்டாலும், மஹாமலோபாத்தியாய பிரூப்மஹீ வே. சாமினாதைய ரவர்கள், பண்டிதர் ஸ்ரீ. மு. இராகவையங்காவர்கள், சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்லெக்ளிக்கன் பதிப்பாகிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை யவர்கள், மதுரைத் தமிழ்ச்சங்கக்காரியதரிசி திருவானர் T. C. ஸ்ரீராமாயங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியார் பலர் கேட்டு உடன் படுகூறி என்னை ஊக்கினார்கள். உபங்கியாகமுடிவில் மஹாமலோபாத்தியாய ஜூபரவர்கள் என்னை ஆரிர்வதித்து அங்போலி ஆதரவுக்கிறார்கள்.

நான் மதுரைக்குத் திருப்பிவந்தபிறகு தமிழ்டம் மஹாமலோபாத்தியாயவர்கள் திருவள்ளுவரப்பற்றிய என் ஆராய்ச்சியைப் பார்த்தியதோடு அதனைப் புத்தகமாக வெளியிடுவது நலமென்று அபிப்பிராயப்பட்டதாகவும் சுங்கக்காரியதரிசி ஸ்ரீ T. C. ஸ்ரீவாணாயங்காரவர்கள் என்னிடம் தெரிவித்ததோடு, தம் அதைத் தமிழ்ச்சங்கப்பிரசாமாகவே வெளியிட்டிரும்புவதாயும் சொன்னார்கள். அவர்கள் விரும்பி யாக்கு இது செந்தமிழ்ப்பிரசாமாக வெளிவருகிறது.

நான் எந்தொராதவன்னம் என்னை ஊக்கிய பெரியார்களுக்கும், எங்கட்டிரைக்கு மதிப்புள்ள தக்ததமிய புலவர்கட்டும், இக்கட்டிரை வெளியீட்டை விரும்பி மேற்கொண்ட தமிழ்ச்சங்கக்காரியதரிசியவர் கட்டும் நான் என்றும் கடப்பாடுடையேன்.

என் கருத்துக்கள் நூணித்தழுடிபுகளைன்று கொள்ளவேண்டா, வழங்கும் பல நெடுஞ்செலுத்தகளையும் நம்பி அவற்றை அப்படியே பாப்பிவரும் குணத்தைச் சிறிது மறந்து, “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்டிரும் அப்போருள் - மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் பொய்யில்புலவர் பொருளுறையைக் கையாளத் தமிழ்மாணுக்களை எங்கட்டிரை எளித்தளவும் நூண்டுதற்கு உதவுமானின், அளித்தனவு என் சிறுபுயந்திக்குப் பொதிப்பகம்மாறு பெற்றவனுவேன்.

2

## திருவள்ளுவர்.

—ஓடிப்—

சங்கப்புலவர்சரிதம்களும் ஒன்றுமே சரியாகத் தெரிந்து மாடில்லை. நீண்ட இடைக்கால இருநால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவர்கள் வேண்டும். சிறிலமான பழைய சுவடுகளைத் தொடர்பிற்குத் துச் சென்ற சிலவருடங்களாக அச்சியற்றிவைசிரிப்பிக்கீடு வரும். சில பேருபகராசிகளின் அறியமுறையியாற் கிடைத்துவன் சில சங்க இலக்கியங்கள் தமிழப் பழும் பண்டைத் தமிழகச்செய்தித்துவிக் கும் தக்காசாதனங்கள் வேறுகிடையா. கிடைக்கும் சில சங்கதூல்களிலும் சங்கப்புலவர்சரிதம்பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த இலைசில், சில வர்ணங்களைப்பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து தூயித்தல் எனிதன்று. எனிலும், சங்கதூல் களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைத்தும் சில குறிப்புக்கள் வன்று வர்சரிதமுழுதையும் தீர்ப்பித்தாலேயும், நற்காலத் தமிழலக்கில் வழங்கிவரும் அவர்க்கைத்தின் உண்மையை ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்கும் உற்றுக்கொக்குக்கால், பிரஸ்தாபங்க்கை களில் நம்பிக்கை நலிவடையாக காண்போம்.

வள்ளுவரின் காலம், அவர், குடிப்பிற்பு, சமயம் முதலியவற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவையற்றிய தற்காலப் பிரஸ்தாபங்களுக்கு உள்ள ஆதாரங்களைச் சிறிது சிராசிப்போம்.

கடைச்சங்கத்தின் கடைச்காலத்திற் சங்கப்புலவர் இறுமாப்பை யடக்கின அவதாரபுருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப்புகழுதைய

தம் குறைஞரிலேக் கடைச்சங்கத்தில் அங்கேற்றவாக்க வள்ளுவரைப் புறக்கணித்து, அவர்தம் அரியநூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர் தம் தெய்விகத்தன்னையாற் ரொற்றுமணர்க்குளத்தில் வீழ்த்தி அலமரச்செய்ததாயும், புலவர்கள் வள்ளுவரையும் அவர் தம் குறைஞரையும் புனைந்துபாடித் தம்முடியினை இருக்குப்பற்றதாயும், குறட்புகழின் பிறப்பே சுக்கப்புகழின் இறப்பாகழித்ததென்றும் கைதப்பாய்வார்

\*இது, சென்னைச்சுறுவகலாகாலையார் வெண்டியாங்கு காலிது 1928-ம் ஆண்டு மார்ச்சே 11-ம் பக்கமயிப்பங்களாகவையில் நடந்த முப்பாடு விரிரி.

கதைக்கிண்றனர். சிலதலைமுறையாகப் புலைமைத்தக்கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும் புலைப்பிறப்பும் பார்ப்பனவளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறுர் எழுயருள், கடைமாவிவ வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப் புரோஹிதரூமான வள்ளுவவகுப் பின்றால் வளர்க்கப்பெற்றாரின் வள்ளுவரென்பது இவருக்குச் சாரணப்பெயராயிற்றென்றும், இவர் மயிலாப்பூர்வனிகளுடைய ஏலேல சிங்கனுல் வறுமைவருக்கத்தங்கள் சிக்கப்பெற்று வரக்கியென்றும் வேளாண்மகளை மணந்துவாழ்ந்து மதுவாச்சக்கவீற்றுத்துப் பேறு பெற்றுவேண்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள்ளும் முன்றுக்கொலை பழநூலாகாவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில மண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.

முதலில், வள்ளுவர் முன்றுஞ்சங்கத்தை முற்றுவித்தவரலாற்றின் உண்மையைச் சிறிது துருளி யாராய்வோம். குறட்சவுடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துபைப்பாட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப்புலவராற் பாடப்பட்டத்தாலு? என்ற வினா நிற்க; அப்புலவர்பாக்களை வள்ளுவமாலையெங்கொள்ளிலும், சுங்கப்புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கொலும், அவர்தம் இறவாக்குறைஞர் அப்புலவர்முன் அரங்கேற்றப்பட்டதற்கொலும் ஆற்ற சான்று ஏதும் அவ்வள்ளுவமாலைப்பாக்கள் கட்டக் காண்கின்றிலம். கடைச்சங்கப்புலவராற் பாராட்டிச் செழித்துவைக்கப்பட்ட

நூற்றிட்டுக்களுள் முப்புலவர்களில் புனைந்துரைத்த பரக்கள் கணப் படுகின்றன. கடைசுக்கத்தார் நூற்றிட்டுக்களில் திருக்குறளும் ஒன்றெங்பது தமிழ் யாவருக்கும் ஒப்பழுதிவதாகும். அத்திட்டு நூல்களுள்ளும் வள்ளுவர் நூல் தலைசிறந்ததென்பதற்கு இடையெடுக்காலம் பிற பல நூலும் வழக்கிழங்கொழியவும், என்றும் பிரபலநூலாகக் குறள் சின்று சிலவிடதே பொதிய சங்கும். ஈம் அறிந்த சங்கத் திட்டுநூல்களாவன : பத்துப்பாட்டு, எட்டுத்தோகை, பதினேண் கிழ்க்கணக்கு முதலியன ஆம். இவைபனைத்தும் கடைசுக்கப்புலவரியற்றியளவும், அவர்க்கு முற்பட்ட புலவர் இப்ர்றியலற்றுள், ஒசுமித்து

3

வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைசுக்கத்தாரும் பிறநூம் கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திட்டுநூல்களுள், ககவுமிகவுடைய திருக்குறளினுபெறுமைனோக்கிச் சங்கப்புலவர்களும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறுசிலநூல்களுக்கும் இவ்வாறே அவர்களைவரும் சிறப்புக்கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக்கிமங்கத காலத்தே சிறப்புப்பாயிரசெய்யுட்கள் இறப்பின்வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றுவழக்குடைக்குற்றனாடு அதன் புத்தாலைப்பரக்களும் சின்று சிலவிவந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயிறும், திருவள்ளுவமாலையில் வள்ளுவர் கடைசுக்கத்தின் கடநடக்காலத்திற் சங்கத்தை விறழித்த கதை கட்டிக் குறிப்பு ஒன்றே நூம் இல்லை.

கடைசுக்கக்கடைநாளிற் ரேண்றித் தம் குற்றால் அருக்கேற் றதவினிடையே வள்ளுவர் மதுரைச்சங்கத்தை அழித்த கதை மெய்யா மேல், புலவர் சங்கமிருந்து இப்ப்ரிய பழங்பவஹுவஸ்களிற் குறஞ்சுகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றுஞ்சங்கப்புலவர் நூல்களிலுமேய சுட்டப்படமுடியாத பின்வந்த திருக்குற எருந்தொடர்கள், அச்சங்கத்தாருக்குப் பல நூற்றுண்டுக்கஞ்குமுன் எழுந்து அயராற் பாராட்டிச் சேரித்துப் பாதுகாக்கப்பட்ட பழங்தொகைப்பதூவுல்களிற் சுட்டப்படு மாறில்லையென்பது ஒருகலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப் பழைய தமிழ்த்திட்டுநூல்களும் வள்ளுவரும் அவர்நூலும்

பலவிவரிடங்களிலும் பாராட்டப்படநாம் கானுங்கால், வள்ளுவரை அப் படிப் பாராட்டி யெதித்தானும் பாவலருக்கு அவர் சமகாலத்தவரால் வேண்டிவதென்று; அன்றை முக்கொாதல்வேண்டிவதென்று; இஃதன்றிக்காலத்தாற் கிட்டிபவாரக்கருதற் கிடமில்லையன்றே! தமக்கு முற்பட்ட இடைச்சங்கச்சப்புளும் பிறவுஞ் சேர்த்துக் கணக்சக்கத் தார் திரட்டிய கலித்தொகை புரானா ரூ முதனிப் பழைப் பால்களிலும் குறளோ மதிப்புடன் எழுத்தாளக்காண்கின்றோம். குறைஷிகள் இவ்வாறு கணக்சக்கப்புலவராலும் அவர்க்கும்பட்டப்புலவராலும் எழுத்தாளப் பட்டதுமட்டில்லை; குறங்வாக்கெந்தகள் அறத்தெய்வக்கந்றூயும் வன்றுவர் மெப்த்தெய்வப்புலவராயும் அவர் பலாதூர் வாய்வரவாழ்த்தப்பட வட்ட கானும்காம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரன்றுகொவீருந்தன

4

ஆம் அவர்க்கு முற்பட்டவரக்கருதலே சால்புண்டத்தாம். புலவரோவ கும் தம் காலத்தவரால் தலைசின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக் கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றியநாளின் மெப்ப்வருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவுடே புலவருலகியஸ்டி. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சுங்கப் பழட்டிலவர்கள் கூறுவதால், அவர்க்கும்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராவும், அவர்நாளின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுத்துப் போதிப் புதைசம் அட்குறஞ்கும் அதனடிகளைப் பாராட்டி எழுத்தாறும் சுங்கப்பறுவல்களுக்கும் துமிகைப்பட்டிருக்க வும் வேண்டும். இது சம்பந்தமாய்க் குத்துக்குறிச்சிந்திக்கச் செய்யும் சில சுங்கசெய்புட்டொடர்களை கண்டுக் குறிப்போம்:—

1. இஷ்க்கண்கால் கொன்றிட வீழு மதித்துற்றும்

நல்வா விலாத குடி.

(1030)

தூக்குதிறை வாவதுறை தொன்மரங்க ஹான்ன

ருங்குகுல ணங்வத அட்பிறந்த வீர்

தாங்கல்கட ஞகுந்தலீ சாப்க்கவரு தீச்சோல்

நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.

(சித்தா-காந்தருவ-6)

2. வேட்ட போழுதி னவையவை போதுமே  
தொட்டார் கதுப்பினுடோள். (1105)

வேட்டார்க்கு வேட்டனுவே போன்றிலகிப் பேய்மென்றேட்  
பூட்டார் சில்லுதலாட் புல்லா தொழிலேன.

(சிந்தா-துண-192)

3. கடல்ளன் கமம் முழுந் து மடலேறுப்  
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)

எண்ணில் காம மெரிப்பிது ஓமந்சலாப்  
பெண்ணின் மிக்கது பெண்ணல் தில்லையே.

(சிந்தா-துண-148)

4. கூற்றுத்தூதக் காபால் விளித்தற்று லாற்றுவார்க்  
காற்றுதா ரின்னு செயல். (894)

5

யாண்திச்செண் றியாண்டு முாராகார் வெந்துப்பின்  
வேந்து செறப்பட்டவர் (895)

வேந்தொடு மாறுகோடல் விளிதுற்றுர் தொழில்தாகும்.

(சிந்தா-துண-239)

5. ஆக்கங் கருசி முதலிலிழுக்கும் செய்கினை  
ஊக்கா ரறிவுகூட்டார். (463)

வாணிக மொன்றுந் தெற்றுப் பூதலோடுக் கேடி வந்தால்  
வெணிகங் தூட்டப் பட்ட ஒுதிப வொழுக்கி ஞஞ்சத்  
தேணிகங் திலேசு நோக்கி இருமுதல் செடாண்ய கொள்வார்  
சேணிகங் துய்யப் போனின் செறிதொடி. பொழிய வென்றார்.

(சிந்தா-காந்தரு-278)

6. இல்லாளை யஞ்சவா னஞ்சமற் றெஞ்சுஞ்சுஞ்சு  
நல்லார்க்கு நல்ல செயல். (905)

இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் நொன்றுவெஞ்சிற்  
புல்லாளனுக.

7. உலகங் நழீதிய நொட்டு மலர்தலும்

கும்பது மில்ல தறிவு.

(425)

கோட்டுப்பூப் போல மலர்துபிற் கும்பாது

வேட்டதே வெட்டதா நட்டாட்சி—தொட்ட

யப்பூப் போன் முன்மலர்ந்து பிற்கும்புவானா

யப்பாரு நட்டாரு மில்.

(நாலடி-நட்பாராய்தல்-5)

8. ரூநா னெழுங்கூர்பாற் செல்லும் சேட்சென்றூர்

வருநாள்கவத் தெங்குபவர்க்கு.

(1269)

பெறினென்னும் பெற்றங்கா வெல்ல முறினென்னும்

உள்ள மூடைந்துக்கக் கால். (1270)

6

ஆட்ரகட் செண்றேன்மற் றூழி யதுமறந்து

கூடற்கட் சென்றதென் வெள்சு.

(1284)

.....

புலப்பேன்யான் என்பேன்மன் ஆந்திலோய் அவற்காலிற்  
கலப்பேன் என்னுரிக் கொள்ளுகிறி வெள்ளுகிறேசு.

.....

உடுவேன் என்பேன்மன் ஆந்திலோய் அவற்காலிற்  
குடுவேன் என்னுரிக் கொள்ளுகிறி வெள்ளுகிறேசு.

.....

துனிப்பேன்யான் என்பேன்மன் ஆந்திலோய் அவற்காலில்  
தரித்துத் தாழும் இந்துளி வெள்ளுகிறேசு.

என்னாக்கு

பிறைபுனா பேர்நுதால் தாவெண்ணுமி யங்காக்கல்லாய்

தறைபோத வெல்லுமோ தூவாக தாங்கே  
அழைபோது செஞ்சனை யார்க்கு.

(கலி-67)

9. தஞ்சங்காற் ரேஷனிலே சுவி விழிக்குங்கால்  
தெஞ்சத்த ராவு விடுவந்து. (1218)

ஆ ஒ கடவை,  
தெற்றெனக் கண் தூங்கோ தொங்க இவையெய்த்துப்  
பற்றவேண எக்ளிபான் விழிக்குங்கால் மற்றுமென்  
நஞ்சத்துள் னோடி பொனித்தாம்கா துஞ்சாப்பாம்  
செய்யு மறனி வைன்.

(கலி-144.)

10. காமமும் காஞ்சு முயிர்க்கவாற் தூங்குமென்  
நோனு உடம்பி வைத்து. (1163)

7

11. காம முழங்கு வருந்தினாக் கேம  
மடலஸ்ல தீவ்லை வாலி. (1131)

கவிதநாக் காமமுங் கொலவையு மேங்ரிவ்  
வளிதின் உயிர்க்காத் தாங்கியாக் கெங்கீன  
கவியும் விழுயம் இரண்டு.

(கலி-142)

காமக் கடும்புக்காரிற் ரேஷனிப்போற் கோம  
மேதி நூத வீத்தாங்கும் மா.

(கலி-139)

12. ஆறினினு ஒ நூவ தூண்டோ வீரினினும்  
தங்கேயம்போற் போற்றுக் காட்ட. (315)

சான்றவர் வாறிபோ சான்றாரிர் என்றும்  
போர்வேஷும் தங்கேயம்போற் போற்றி ஆறானாறிதல்  
சான்றவர்க் கெல்லாம் கடநூ வீவ்விந்து  
சான்றீர் உமக்கான் நீரிழுறுப்பென்.

13. குழப்புறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்  
விவென்று வேந்தன் ரூழில்.

(549)

குழப்புறங் காத்தோம்புஞ் செங்கோலான் விவன்றுள்ளே  
விவெழி விவெழில் சென்றுக்கு அவர்  
தோம்வழித் தொ வெழி நீல்கண்ணுற் பசுப்பே.

(கலீ-130)

14. தன்னெஞ் சுறிவது பொய்யற்க வைய்த்தவின்  
தன்னெஞ்சே தன்னோச் சுடும்.

(263)

தெஞ்சுறிந்த கொடியபவை மறைப்பிழும் மறையாவா  
தெஞ்சத்திற் குதுசிய கரிசில்கீ யசுகின்.

(கலீ. நேம்தல்-8)

15. சளித்தறியே ணைய்து ணகவிடு தெஞ்சத்  
தோவித்ததூஉ பாங்கே மிதும்.

(928)

... ... ... காமம்

மறையிறந்து மன்றுபடும்.

(1138)

தோழினாங்,

கானுமை யுண்ட குஞ்கள்ளோ மெப்கூ  
நானுது சென்று நுங்க வுரைத்தாங்குக்  
நாந்ததூஉங் கையொடு கோட்டுப்பட்டாக் கண்டாய்.

(கலீ. மூல்லை-நேய்-16)

16. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டயின்  
வீடில்லை நட்பான் பவர்க்கு.

(791)

நாடி நட்டி ணல்லது

நட்டு நாடார்தம் மொட்டியோர் நிறத்தே.

(நம்ரி-ன-32)

17. பெயக்கண்டு நஞ்சன் டணமொர் நயத்தக்க  
நாகவிகம் வேண்டு பவர்.

(580)

முங்கை விருந்து நட்டோர் கொடுப்பின்  
நஞ்சு முண்பர் வனிகா கவிகர்.

(நற்றினா)

18. நீரின் ரமையா தலகெனின் யார்யார்க்கும்  
வாளின் ரமையா தொழுக்கு. (20)

நீரின் ரமையா உலகம் போலத்  
தமினின் ரமையா நந்யங் தருளி.

(நற்றினா-1)

19. சிறப்பிலும் செல்வழு மீது மறத்தினாலும்  
காக்க மெவடு உயிர்க்கு. (31)

அறத்தான் வருவதே பின்பும் மற் றெல்லாம்  
பறத்த புகழு மில. (39)

சிறப்புடை மராறிற் பொருளும் இண்பழும்  
அறத்து வழிப்படிலும் தொற்றம் பேச,

(புறம்-31)

9

20. பொதுநோக்கான் வெந்தன் வரிசையா நோக்கின்  
அனுநோக்கி வாழ்வார் பலர். (528)

வரிசை யறிதலே வரிதூ பெரிதும்  
நு லெனிதே மாவண் டோர்க்குஸ்  
அதுறை கறிந்தனை யாசிற்  
பொதுநோக் கொழுப்பிடி புலவர் மாட்டிட.

(புறம்-121)

21. நட்டரக்கு நல்ல செயலின் விளைந்துதை  
நட்டரக்கை ஜட்டிழுக் கொள்ளல். (679)

நட்டரக்கு நல்ல செயலினிறை காத் துவேஷாமும்  
ஜட்டரக்கை சொட்டிழுக் கொள்ளல்கு விழு முங்கைவிடத.

(ஒவ்வொவ்வாறுபற்று -18)

22. புத்தந்தை கான்டை விருப்பாறு கூடும் தை  
விலையாவார் கான்டை பிடிதை. (319)

~ (319)

அற்றது பற்றினால் தூற்றது வீடு.

(திருவாம்மோழி-1-2-5)

23. ஆரா வியற்கை யவாசிட்டி அந்திலைய

பேரா வியற்கை தரும். (370)

செஞ்சுக் கிள்பத் தன்பங்கள் செற்றுக் களைந்து பண்வற்றுல்  
அன்றே அப்போ டேவி டதுவே வீடு வீடாரமே.

(திருவாம்மோழி. 8-8-6)

24. அங்கணத்து ரூக்க வழிழ்தற்று. (720)

ஈக்கதக்குழியில் மூச்சம் மய்வது போல்.

(பேரியாழ்வார்த்திரு மோழி-4-6-9)

25. ஒருமையு எானமபோ கீங்தடக்க லாற்றின். (126)  
ஒருமையு எானமபோ அள்ளோச் தடக்கி.

(திருமந்திரம்-முதற்றந்திரம்-21.)

26. நாடோறு நாடி மூஸ்ரசெய்யா மன்னவன்

நாடோறு நாடி கெடும். (553)

2

10

நாடோறு மன்னவ கூட்டிற் றவநெறி  
நாடோறு நாடி யவனெறி நாடானேல்  
நாடோறு நாடி கெடுமுட னண்ணு ஗ால்  
நாடோறஞ் செல்வ நாபதி குன்றுமே.

(திருமந்திரம்-இராசதோடம்-2.)

27. சார்புணர்து சார்பு கெட்டாழுகின் மற்றழிக்குச்  
சார்தா சார்த்து கோய். (359)

சார்புணர்து சார்பு கெட்டாழுகின் என்றுபொயால்  
சார்புணர்வு தானோ தீயானமுமாம்—சார்பு  
கெட்டாழுகி னல்ல சார்தியுமாக் கோப்  
படவருவ தில்லை சினைப் பற்றா.

(திருக்கெளிற்றுப்படியா)

28. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயக்க

தலைப்பட்டார் திரத் துறங்கார் மயக்கி  
வலைப்பட்டார் மற்றையவ ரென்று—சிலைத்தாரிதின்  
தெய்வப் புலமைத் திருவள்ளுவ ருரைத்த  
மெய்ணவத்த சொல்லை விரும்பாமல்.

(உமாபதிசீவாகாரியர் நேதிக்கூவிடோது)

29. .... .... .... அவர்செஸ்று

நாளொண்ணித் தேய்ந்த சிரல். (1261)

கெளிம ணிஞ்சி நீணகர் வரைப்பி .

பேருவறழ் கெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்  
செவ்சிரல் சிவந்த வவ்வரிக் குடைச்சு  
லணக்கெழி லரிவையர்.

(பதிற்றுப்பத்து-68.)

30. பிறர்க்கின்னு முற்பகற் செப்பிற் நமக்கின்னு

பிற்பகற் றுமை வரும். (319)

11

முற்பகற் செய்தான் பிறவுகேடு தக்கெடி

பிற்பகற் காண்குறுாழம் பெற்றிகான்.

(சிலப். வஞ்சினமாலை. வரி-3, 4)

31. தெய்வம் தொழுாறன் கொழுதற் றூழுதெழுவான்

பெய்யெனப் பெய்யும் பழும். (55)

தெய்வம் தொழுாறன் கொழுநற் றூழுவாணைத்

தெய்வம் தொழுதைக்கைம திண்ணொமால்—தெய்யமைப்

மண்ணக மாதர்க் கணியாவ கண்ணகி

யின்ணகமா தர்க்கு விருந்து.

(சிலப். கட்டுரைகாலத)

தெய்வம் தொழுாறன் கொழுநற் றூழுதெழுவான்

பெய்யெனப் பெய்யும் பெறுமூழம் பெண்றவப்

32. எங்கன்றி கொன்றுர்க்கும் உய்வுண்டா முய்சில்லை  
செய்க்கங்களி கொன்ற மகற்கு. (110)

கிலம்புடை பெபர்வா தாவிதூ மொருவன்  
செய்தி கொன்றுர்க்கு புத்தி யில்லென  
அறம்பாடிற்றே யாயினமு கணவ.

(புறம்-34)

இன்னும் இத்தகைய ஒமுற்றோக்கள்வாக்கியக்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈக்கு அவை போசியவாம். இவ்வாறு உதவாபொறி பொருளும் உறழும் பலவிடக்களையும் காட்டியிடத்துக் குறளாசிரியரை அவற்றைப் பிறநூல்களிலின்றும் இரவுல்கொண்டிருங்கலாகுதோ என்கின், இவ்வாக்கியைக்களின் பொருளைக்கும் நலைப்போக்கும் உறழுப்புக்குவர்க்குக் குறைஞ பிறநூலுடையாகுக்கு மேற்கொள்ளதல் வெள் விடைமலையாம். அதறியும், சாத்தனுர் மணிமேகலையிலும், கூலதூர் கிழார் புறப்பாட்டிலும் குறுப்பிப்பார்டிடிப்பிடக் கண்ணியவுத்தும், குற

12

ாசிரியர் பிறநூலிலின்று இரவுல்கொண்டாரேனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக்குற்றும். எனவே சங்கப்புலவர்ப்பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர்தமக்குக் காலத்தான் முந்திப்பதாதல் ஒருதலை அன்றியும், கடைச்சங்கப்புலவரான சாத்தனுர் ‘பொய்யில் புலவங்கபொருளை’யென வும் ஆலத்தார்க்கிழார் ‘அறம்பாடிற்றே’எனவும் குறுப்பும் அதனுசிரியரையும் போற்றிப்பெணக்காலும்கார், இப்பழும்புலவராம் குறள் மெய்ம்மறைப்பெனவும், அதனுசிரியர்ப்பாய்ரா அறக்கடலுகிணங்கும்பாராட்டப்படுத்துவார்களிலும் மெய்ப்பெறுவார் ஆர்ப்புலவருக்கு வெளுத்திண்டாலத்தக்குரு முக்கேண விலைப்புறாடக்குறுக்கிறீவண்டுகொண்டாத எனிசிற் தெளிய வருதும். நமக்குக் கிணாக்குறும் சாங்கநூல்க்கலால்லும் கடைச்சங்கப்புலவராலேய இப்பற்புப்பட்டன எனக் கொள்ளும்கும் இல்லை. சில புறப்பாட்

உக்களும் கவிதைரும் இடைச்சங்கப்புவராலேனும் எனத்தாறும் கடைசங்கத்தாக்கு முற்பட்ட புலவராலேனும் ஆக்கப்பட்டிருக்கவேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவார் கடைசங்கத் சடைக்காலத்தவருமில்லை; முதலின்டக்காலத்தவருமில்லை; அச்சங்கத் தாங்கு வெடும்பஸ்வாண்டிக்கட்கு முன்பிருந்தவராவுள்ளான்றால் இனித் தோதரும்.

இனி, தொல்காப்பியம் முதற்சங்ககாலத்து ஆக்கப்படுத்து இடைச் சங்கத்தாருக்கு இலக்கணமாயிற்றென்பது தமிழரல்லார்க்கும் ஒப்பு முடிந்ததென்று, கடைசங்கக்காலத்திலும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயிலும், அகன்றித்திருக்கு மாறுபட்டவழக்குக்கள், அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதவரணமாக மொழிக்குமதலாக தென்றுதொல்காரர்பிரம் சிதங்குவிலக்கிய சங்கத்தை முதலக்கொண்ட தமிழ்மொழிகளிப்பல கடைசங்க இலக்கியங்களிற் பயிலக்காண்கின்றோம். வள்ளுவார்நூலில் வட்டசூல்லாய்வானதுவழங்கும் சமஜ், சலம் என்ற இரண்டென்று தாந்த தனிக்காலிழுச் சுதாபுதல்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பியகிடை ண்சில வழக்கிழந்த கடைசங்கக் காலத்துக்குமுன்னாரோ அவ்விதிகள் பிரபுமாற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழக்காலத்தைப்பித்துத் வள்ளுவரின்குறள் எழுந்திருக்கவேண்டுமென்று உடைப்பதும் இழுக்காது.

சாணக்கியெங் முதலிப் பூரிசீதிரால்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவார் தால்செப்பநிறுக்கடையில் பொம்பதும், ஆகலால், சாணக்

13

கியர் முதலியோருக்கு வள்ளுவார் பிற்காலத்தவராயிருக்கவேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேஸமூர் 662-ம் குறளின் விசைடக்குறிப்பில் “வியாழ வெள்ளிகளது தனிபுதொகுத்துப் பின்சீதிநூலுடையார்க்குப்பவாற கூறுக்கறையின்” என்று எழுதியுள்ள வரக்கியத்தை ஆகாரமாக்கி, அவ்வாக்கியத்திற்கண்ட ‘பின்சீதிநூலுடையார்’ என்ற சொற்களுடாக சாணக்கியர் முதலாயினுரைக் கூட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிசீமலழங்கநுத்தவரின் அவர்விசை மாக்கியிருப்பது? அன்றியும், பின்சீதிநூலுடையார் பாரோயாயினும் அவர்தம் வழி நூல்களுக்குக் குறள் சாப்புநூலாகும் என்றுங்கருத்தைப்

பரிமேலமுகர் இவ்வாக்கியத்தாற் குறித்துக்காக ஏற்படுமாறில்லை. ஆழக் கிட்டித்தால் வியாழ வெள்ளிகளின் கீதிநூல்களுள்கூடக் குறளுக்கு முதனுவெனப் பரிமேலமுகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற் றென விணக்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியாநிவழி நூலுடையார்முறைக்கும் குறாசிரியர் அறம்வருத்த முறைக்கும், எடுத்துக்கொண்ட குறட்பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறிபதன்றி, சன்னிப் பரிமேலமுகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூறவந்தாரில்லை. இவ்வாரே பிற இடங்களிலும் குறட்கருத்துக்களோடு வடநூலுடையார்கொள்கை களின் ஒப்பும் மாறபடும் பரிமேலமுகர் எடுத்துக்கூடிச்செல்லுதலும் கவனிக்கத்தக்கது.

சாந்ததார்பாடியதாகக்கொள்ளப்படும் திருவள்ளுவமாலைச்செப்புட்கள்பல குறளை ஆரியமலைஞருக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பார்ட்டுக்கொன்றன. வேதங்களுக்கு மிகப் பின்திய மஜுவாதி வடமொழிதூபல:ன்றுமே குறளுக்கு முதனுவாகதென்றும்குறிப்பும் திருவள்ளுவமாலைச்செப்புட்களிற் காணலாம். இவ்வாறு மாறவாதி வட யோழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனுலூடையாராகாத போது, அவ்வார்ப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கெவலம் கீதிநூலுடைய சுண்ணக்கெயராதியர் வள்ளுவருக்கு வழி சுட்டிகளாவது எப்படியோ?

மேலும், கீதி அறத்தில் அஷானால் வச்சிபுறுத்தப்படும் ஒருக்கறையா மாகளின், அறநூல்களினின்று கீதிநூல்களைப்பிரித்துத் தொகுக்கலாவதன்றிக் கெவலம் கீதிநூல்களினின்று அறநூல்களிப்பற்படுமாறில்லை.

14

பரிமேலமுகரை பல்லி-த்தும் கீதிநூலின்விறை அறநூல்களுள்ளை வைச் சுட்டியுள்ளார். கிடக்குறாக் குறநூல:க்கேவ, அநத்தின் ஒருபுதுதி யான கீதிகளைமட்டுமல்லதுமொழிதூல்களின்வற்றி நூலாக வள்ளுவர் குறளை இயற்றினர் என்பது பொறுக்காக்குற்றும்.

இன்னும், ஆயிர தூமராந்திர மலை கேவ வ, துரிமூறுநூன்மாபு வேற்கும். இந்முறைகளையும் ஒக்கானாந்த வள்ளுவர்க்குநாற்குறா, தமிழ்மரபுவழாது பொறுதினின்பற்றுகின்னான அக்குபுமத்துறையறங்

களை மக்கள்வார்க்கொடுமூலமாக அரசியர்கள் அவனிடிட்டு வழக் கூத்திருவினாக்கும் நடிப்பானால், குறிப்பாடும் ஆயிரர் சுமீரிதாய் மும் அரிக்க பாஸ்காலோக் கால் நூற்றுணரையில் ஆக்காக்கே இல்லிருப்பாற வழக்குங்களின் இனப்பும் முறையும் எடுத்துக்கொட்டிட்டுச் செல்லுமூத்து பராட்டத்தாக்கம், இதையிடிட்டு நிறுத்துறவு, சானாக்செயாறி வட மொழி நீர் வழிநூல்களுக்குறித்து விள்ள அய்விரி சார்த்தாலோ எழுந்த தெவூர் நம்முட் ஆயிரம்பைத்து காத்தும் வெளிப்பாற்குவதனாலிக் களிதவுண்ணை ஒலைக்குறவாகார், நல்லிற் தெதுஞார்ஜுனா குளினத் தூம் ஆயிரநூல்களினி ஏது தீர்டெர்பாட்டித் தெதுக்காட்டி மலிழுவர் சிலர்க்காலி, நல்லிலையாருக்கு வள்ளுவர்களும் குறிப்பில் தனி மூதலற நூலெல்பாருமென்பது வெள்ளிடமேல்யாம்.

## 2. வள்ளுவர் தூடிப்பிறப்பு

தீருவங்குறவர் 'ஆயி' என்றுப் படிக்கப்படுக்கும் 'பகவன்' என்னும் பொப்பக்குறவர் தூம் பிரத்தக எழுவில் இலைப் பி என்று கிடைவார் சொல் மூல கடைதாரினை கூறினால்பெற்றும் நம்பி கொடுக்கும். இந்தைப்புராப்போர், “‘துண்ணெயும் பிதாவும் மூத்தாரி தெப்பு’ மாலையால், வள்ளுவர் தம் மூதற்துறவில் ‘..., ஆயி பகவன் மூதற்பிறப்புறநு’ எனும்பதாகாற் நம் ‘தங்கத தெப்ப பீயாரி’ ஆயினார்” — என்று கூறிக் கம்பைகள் விறுவி விட்டதாக எண்ணிக்கொடுக்கும் நூல்பும், இயர் விருப்புக் கீக்கண்ணதுமே மூதறாமையுத்தாரிப் பிறிசு பிளமானம் கட்டக் காணேம். மூதவில் நயனுர் சடவுள்வழிபாட்டு மூதற்குறவிற்கும் நம் பெற்றோன உலகோத்தப்பட்டிக்கு மூதற்காரணாரகச் சுட்டத்துணிவரா என்பது சிற்றிக்கூட்டத்தால், விளி தீப்பெருவையர்களின் மூதற் குருவரென்பதைப் பிறிசுநான்றுக்கு விறுவியுதின்னண்டீர், இக்

குறளி லக்குரவர் பெய்கூக் குறிக்க ஆயிரவர்க்கு குடினையா என்றுமாய்க்கி எழுவேண்டும். ஜூப் மகர்த ஆராட்சிகால் ஜூப்பாடிவதைலையே ஆகாவக் கோண்டு ஒரு சித்தாந்தக்கூச்சுவது தங்க்குறறுவாரா? மூதற்குற விற்கண்ட ‘ஆயி—பகவன்’ எழுந்த சொல்கள் குறைாகியிருப்பதற் குறைக்கும் குறிக்குமால்வத்து விடாரிக்குதூஷ், அப்பொருதயப்புற்றோ ருண்டெனாக் கண்டறியுமிகு அம்மூடியது மூதற்காலம்போது? குறாட்சோற்

கலையேதான்டு அப்பிரபியவுற்றிரு நூல்கேட்டார்க், அப்போற்றே நூண் மைப்பாசுச் சங்காவற்று விடங்களாமாக்கின்தன் தீருந்துமாயில் என்னாயிய குறிக்குமெனவும் அதை விரிவாக பிளவு விவிச் சூப்பான வாழ்க்காரர்கள்; ஆனால் உண்வெட்டு உம் காத்துமதுபாருக்கண்டது வெளிப்பதை.

இனி, ‘பகவான்’ என்பது இவர்க்குதாரிக்கப்படுத்துக்கூடியதென்று நூல்காவுறில்லைதாதால், உதற்கு மாறுத் “யாவி, குற்ற நான்டு பகதான் புலைச்சி, சுதாந் சாசாவி வாவி மெத்திவி, யின்விளை யெழுவாப்பி பயந்தன என்றோ” என்று ஆலயிருத்துவது காலன் வெள்ளுவரிக் காலதை ‘யாவிதத்தான்’ எனும் கொடியென் என்க ஒரு காலதையும் கேட்கின்றோம். இன் விருத்தகாலில் விலக்குவதெத்தனை? வென்னிலைதெத்து? இன்னும், ‘பகவான்’ எனும் சொல் தாரித்திலும் இநக்குவேதத்திலும் அவ்விருவிற் பயில்வதாற்றி, பாவளியிடமிருந்து வையாகாவிரிகளின் விதிப்பாடுக்கும் வோதத்தக்குப்பிக்கியியடவாழ்வு நூல்களிலும் ‘பகவான்’ எனும் பிரபோகம் காணலிற்று. ‘பகவான்’ என்பதே சரியான ஆரியச் சொல்லர்கும். கீதனும் குறாக்கியிருப்பானிக்குழுற்பட்டவரைந்து விவிதற் கிடமாவதன்விக் கவட்சசங்கக்ஞட்களவேவதியல்லுவதுக்குப் ‘பகவான்’ எனும் பெயருண்ணும் அசம்பாவிதமாகும். எனின் தாறும் இக்காலதக்குருக்கு கூதப்பவர்க்காலன்றிப் பிறிதுபிரமண மில்லை. பெருநில்லாத பலர் பிறவுலத்திற் பாடினாலத்த தனிப்பாடல்களை பொருப்பிற்கிப் பண்டை ச்சிதிதங்கள் தூணிவது, ஏதனினாலுக் காதாரமாருயன்றி, உண்மைதனிறும் குறுவும் நில்லை. கலைற்றான்கி கஞக்கு முன் இன் விரைந்த காசினூர்க்கிளிபர் பரியேலநூர்க்களைக் கூட்டிவைத்துப் போட்டுசெய்கித்தார், காலிதாங்கி போழுவதுண் பவழுதிகளைச் சேர்த் தவர்தம்முட்சல்லாபச்சன்னடை யுன்பிரண்ணியும் வழங்கிவரும் பல காலகளையும் தனிச் செய்யுட்களையும் கெட்டுக்

ாம், அனையதொரு பொறுப்பற்ற நாடோடிகளின் கைதனை நம்பி அறத் ‘தவரை’ப் பறைப்புலையரக்கத் துணிவ தெவ்வரு கூடும்?

இன்னும், இக்காலதக்குப் பண்டைச் சங்கப்பாட்டுக்களிலேனும் பழைய பிற பறைவல்களிலேனும் ஓராதாரமும் பெறுமையோடு, குறட்பழங்குசுவடிகளைதனிலு மிக்காலதயின் சார்பான தனிச்செய்யுட்க ஜௌ

தப்படாமலையும் கவனிக்கவேண்டும். திருவள்ளுவர்மலையுமூலதயும் தொன்றுதொட்டு வரஸ்முறையேவந்த குறட்சுவடிகளிலெழுதிவருவானேன்? வள்ளுவரும் அவருடன்பிறக்க பிள்ளைகளும், தாதைவாசதயால் வேதனைப்படும் ஆடியன்னையைத் தெருட்ட அவர் பிறந்தவடன் சேனைப்பால்தானுமறியாச் சிறுகுதலைவாய்திறக் துபதேசித்த தெய்வங்களிகளை அச்சுவடி பெயர்த்தெழுவிவந்தோர் புறக்கணித்துக் களைந்து கழிக்கக் காரணதான் என்னே? குறளுக் குறைகண்ட பண்டிதர் பதின் மரும் இவ்வரலாற்றுக்கயிகளைச் சுட்டாதொழிலானேன்? பிற்காலத்திற் பத்திவினயத்தடங் குறஞாலே ஆராய்து படிக்படித்து வளரிப்படுத் திப்பல்லூர் ஆறுமுகங்காவலர் திருத்தணிகைச் சாவணப்பெருமாளையரளைய அரிய தமிழ்ப்பெரியாரும் திருவள்ளுவர்மலைச் செய்யுட்களை மட்டுக் கூழிலிப் பிறவற்றை மூழவிட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கதன்றோ? கங்கிரஸையும் கம்பரையும் தமிழகத்திற் ரலைசின்ற அரிஞரை வரையுமே வேதியர்குருதி பாதி சிரவப்பெற்றதாற் பெருமையுற்றன ரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித்தபிழிமுருள்ளே தகவுடைய ரில்லையென் ரூண்றைப் பொருளொச்சமாகச் சுட்டித் தம்முட்ட ஏம் மகிழும் சில நவீன விற்பனைரின் கற்பனைத்தெருத்தைப்பன்றே ஆடிபல் எழுவரை ‘வேளாவேதியன்’ காதலற்றுக் கடவுளையிற்றந்தகதை நின்று நிதர்சனமாக்குகின்றது.

### [கதைப்பவரினாட்டுக் கவிதைகளிரண்டு.]

இனித் “ஒதவை வள்ளுவனைப்பாரினார்பேத” யெலும் திருவள்ளுவர்மலைச் செய்யுள்ளியையும், “மெப்தததிருவள்ளுவர் வென்றுயர்த்தார், கல்விகலங்குத்த சங்கத்தார் தாழ்க்கார், சௌமியரா” என்ற மாதவுச் சிவஞான முனிவரின் சோமேசர்முதுமோழிவேண்பாலையும் எடுத்துக்காட்டி, இவற்றுல், திருக்குறளாசிரியரின் புலைக்குலப்பிறப்பு நாட்டப்படுவதாய்க் காட்டுவாரும் சிலரூர்,

ராற் பாடப்பெற்ற செய்தியே சங்கவழி குதலைப்பட்டதொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கப்புலவர் ஜார்ப்புத்தொண்டிச்சர்ம்பட்டும் தம் பிழைக்காங்கீக் குறலையும் அதனுசிலியலையும் புகுந்துவாட்டிருந்தால், ஒருவாறு அது நாம் கேட்றும் கந்தலைற்றோடு சிறிது பொருத்தங்கொள்ளும். அனால், சங்கப்புலவரை அசீரி, சிவபிரான், கலையகன், முஷ்கையான உருத்திரசன்மர் முதலியைகும், அச்சேரி வெளிவராத சிலகுறட்சவடிகளில் இன்னும் பல நூழ்பாடினாதாய்க் காணப்படும் பலபாக்களையும் திரட்டிக் குறட்சிலும்புப்பாயிரமாக்கிவைத்திருப்பதைச் சின்திப்போர்க்கு, திருவள்ளுவமாலைச்செய்யுட்டீர் வள்ளுவரால் பாற்றும்காலிற் நன்னாப்பட்ட சங்கப்புலவர் தம் பிழைப்பாதுக்காரி பாடி என கந்தாரிச்சால்கை சங்கங்க்கிடுமாகும். அதுதூத சுதந்திசம்பட்ட களை சிதாவித்துக்கவனிக்குங்கால், கோர்ற சங்கப்புலவர் மனங்களின்று அத்தருணம் தத்தமுளத் ததித்த கந்தகை பய்ப்படியே வெளியிட்டதான் கலைக் குழந்தை, ஒருவர் அல்லது ஒருநிலை முன் சாவுத்தன மோசனையுடன் பாடித் தொருத்தபான்மையின் அப்பாக்களை திருப்பிக் கிண்றன. வென்றுப்பது வள்ளுவரார் புகழுவந்த சங்கப்புலவரின் பாக்கள் திருக்குறலையில்பும் பெறுவதையும் மட்டுக் குறிக்கவேண்டுள்ள நியல்பாகவும், திருவள்ளுவமாலைச்செய்யுட்களை யற்றநோக்குவார்க்கு அவை திருத்தமாகப் பொருத்தங்காட்டுக் குறிப்புடன் எண்ணித்து விண்ணத்தீ பாடிவைத்தபாட்டுக்களான விளங்கமாகும். மேலும், கதை பின்படி பங்கமுற்ற சங்கப்புலவர் குறையிரங்கியற்றின தனிப்பாக்கள் குழஞ்சுக்குச் சிறப்புப்பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம் செய்தற்குரியர் “தன்னுசிரியன் தன்னெடு கற்றேன், தன்மானைக்கன் தகுமுரகாரன்” என்றின்னேருள் ஒருவரேயாகலாலும், சங்கத்தார் இன்னேர்வகையில் யாருமாகவையாலும் மென்க, திருவள்ளுவமாலை குறளுள்ளின் சிறப்புப் பாயிரமென வழக்கப்பெறுதலால் அதனைச் சங்கப்புலவர் செய்தனரென்றுக் கொள்கை உறுதிப்பறமாறில்லை. இவ்வண்ணம் யெதுவாரியோடுக் கூடுதல் அதனைச்சங்கமயற்றுத்தனக்கொள்ளிலும், அதனால் வள்ளுவர் புலியாமாறு தெளிதற்கின்லை. அவ்வரைப் புளியாக்குவார் அதற்கெடுத்துக்கும் ஓரந்தொட்டுசெய்யுள் இது:

“அறம்பொரு விண்பம்கி டெக் னுமிங் என்கின்  
சிறந்தெரிந்து செப்பிய தேவை—மறந்தேயும்  
வள்ளுவ னெஸ்பானோர் பேதை; அவன்வாய்ச்சொற்  
கொள்ளா ரமிவுடை யார்” (திருவள்ளுவமாலை-ஏ)

த தும் மாறுவர்பெயர்கொண்ட இந்தச் செப்புகளுக்கு “அமா னுஸ்பமான அரிய விழுப்பிய குறளைத் தூலைபாக்கிய கடவுட்டன்மைவாப்பந்ததேவரை வள்ளுவனே தும் பெயர்கொண்டதோரு கேவலம் மனீ தனு கவுட் கோண்டுபேசுவானுள்ளுயின், அவன் காயனுரின் தெப்பிக்கத்தன்மையுபிய மாட்டாத அறிவினன்” என்ற குறிப்பாதே பொருளாகும் திருவள்ளுவ மாலைக்கு உரைகண்ட திருத்தனிகைச் சுறுவணப்பேருமாலையெறவர்களும், பிழர்மக்கார “துவிக்குறிப்பினுலை சாகிஷிதிவுகோன்ற வள்ளுவனேனு பாக் எனினு மைமையும்” எனப் பிற்குறிப்பிற்கு சுட்டினரேறலும், தம் முன் அழையில் “அறாமக்காக.....வெதாபொருள்களாயிப் பாங்கள் து கூறு பாட்டைத் தெரிந்து.....சொல்லிப் பேவலீன மறந்தாயினும் ஒருமனித ஞக உட்டகொண்டு வள்ளுவனேன்றசொல்லுதற்கு ஒருவதூனுயின், அவன் அறிவில்லாதவனுவன்.....அச்சொல்லிலை அறிவுடையார் கொள்ளார்” என இப்பாட்டுக்குப் பொருள்கூறிப்போதலும் சிகித்தக்கத்தக்கது. வள்ளுவக்கொல் அவர்காலத்திற் புலைக்குலவுகுப்பின்பெரனத் தங்க பிறசான்றால் கூட்டினுலன்றி, இக்கவியில் வள்ளுவனைப்பதற்கு இறி குலத்தோனைப் பொருள்கொள்ளற் கவசியெம் கிடையாது. அத்தகைய சான்று காட்டப்படாததிலையில் இப்பொருளுரப்பேர் பிற்காலக்கதையைவைத்தே இக்கவிக்கு இப்பொருள்கூறமுயல்வதல்லால், இக்கவி அக்கடைக்கு மேற்கொள்ளாமல்லிலையென்பது மலையிலக்காம்.

இனி மாதவச் சிவஞானயோகிகளின் சேர்மெசர்முதுபொழி வெண்பா சுற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்குமுன் எழுந்ததாகும்; அதனுள்,—

மெய்த்ததிரு வள்ளுவனுர் வென்றுயர்ந்தார், கல்வியலம்

துப்தகங்கத் தார்தாழந்தார், சொமோ—வய்தறையின்  
மேற்பிறங்தா வயினும் கல்லாதார் கீழ்ப்பிறங்தும்  
ஏற்ற ரீதித்திலீர் பாடு,

19

என்றும் வெண்பா வள்ளுவங்கப் புலைக்குலத்தவராக்குவரால் மேற் கொள்கை எடுத்துக்காட்டப்படுகிறது.

இக்கவியால், அதனைச் செப்தவம்காலத்தில் வள்ளுவர் ஆபிபாற் பகவதுக்குப் பிறந்த கதை வழங்கியதென்பதும், அக்கதையை அம் முனிவர் தம் மூலமொழிவெண்பாவிற் சுட்டியுள்ளார் என்பதும் மட்டும் கிளைப்பதாகும்; மற்றப்படி அக்கதைக்கு முதிய முன்னகாவன் டென்படிதனும், அதன்கசிதவுண்ணமையை அம்முனிவர் ஆராய்க்கு துளிந்த தன்முடியாகக் காட்டவந்தாரென்படிதனும் அவர்வெண்பா வால் தெளிதற்கில்லை. எடுத்தகுறஞாக்கு ஒருக்கதைகாட்டுமெவசிபத்தின் பொருட்டு அவர்களத்திற் கெட்கப்பட்ட இக்கதையை அவர் தம் வெண்பாவில் மூடைந்தாரன்படித முறையாமன்றி, மற்றிதன் உண்ணாமலையை ஆய்க்கு தெளிந்த சிலையிலிருத்தவுடைத் துளிவர்க்குத்தெணக்கொள்ளின் அதற்குப் பல முரண்பாடு காண்கின்றோ. சுக்கத்தை வள்ளுவர் வெண்றடக்கியதற்கு வேறுசான்றின்மையை முன்னாரே சுட்டியுள்ளோம். அன்றி யும், இம்முதலொழிலெண்பாவிற் பின்னொடுத் தூக்காட்டுக் குறளைடு இக்கதைபொதிந்த முன்னடிகள் மூறனுவது வெளிப்படை, ‘கீர்ப்பிறந்தும் கல்லி யுடைய சங்கரூரின்பெருமை, யெற்பிறந்தும் கல்லாத கயவர்க்கில்லை’—என்பதை வலியுறுத்தவந்த குறலை யுதாரிக்கும் கதையில், தேவனாத்தவிரயாவராலுமெனிர்க்கொண்குக் கல்லிலைப்பெருப்ப பெற்றுயங்கத் சங்கத்தாரைக் கல்லாதாரேனக் குறிப்பது பொருத்தமாமா? •அக்குறிப்பு முனிவர்க்கில்லைபென்பதைக் ‘கல்லிலைந்துய்த்த சங்கத்தார்’ எனும் அவர்சொர்ற்ரூட்டர்சிசேடமே விசதமாக்கும். இதுவுமன்றிப்பலவேறுக்குமும் தொழிலிலுமுடைய சங்கப்புலவரைவரும் ஒக்க யேற்குல முயர்க்குடிப்பிறப்புடைய ரண்ணாகவே, கதைக்குறமாறு வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கத்தாரேல்லா நும் “பெற்பிறந்தார்”எனவும் “கல்லாதார்” எனவும் முனிவர்க்குறத்துக்கீட்டில்லை—முறையுமில்லை அதனால்

இவ்வாருக்கிராண்டு கற் றப்பாடு டைய குற்றமுடையைர்க்கக  
வள்ளுவலைப் புலைக்குடிப் புகுத்துவது அவசியமும் அழகுவில்லை.  
பில்லூவலயோக்களே ஆராய்ச்சியிடப்பறுக்கத் தாம்கண்டமுடிவை இக்  
கதையின் உண்மையை நிலைநட்ட நினைத்தாலும் அவராய்ந்த ஆகாவு  
களையும் கொண்டமுடிவுக்கு அவர்கண்ட நியாயங்களையும் நம் விசாரிப்  
து முறை மேல், கண்டவர் தான் விசைத்து வகுக்கின்றீர் கேட்ட

20

கதையைப்பட்டில்முடைந்துகொண்டு அக்கறைக்கு அவரை ஆசிரிய  
ராக்கங்கும் அவர்களிராண்டத்தை நிலைநட்டவும் முயல்வது முறையன்  
ருதும்.

### [பறைக்குல மறுக்குதல் தறிப்புக்களாவன.]

இனி, வள்ளுவரின் குலமும் குடியிருப்பும் நெட்டினடாவிழுளில்  
மறைப்படுத் தெளித்தகரிதாரும். பண்டைப் பெரியார்ப்பிறப்பினைத்தும்  
இவ்வாறோ நெடரிப் முஸற்கொப்பாகத் தெளிகிண்ணரூர். நக்கீர் முதலிய  
சங்கப்புலவரும், அவர்தமக்குப் பல நூற்றுண்டிகளுக்குப் பிறப்பட்ட  
கம்பரைனைய களிவானும் தத்தம் நூலாயில் நடிமுத்துத வாழ்வு பெற்  
நிருத்தலன்றி, மற்றப்படி. அவர்களின் குலம் குடிகளைக்கும் குடிப்  
புக்களொன்றம் கிடைக்கக்கணம் காவிதாசன் முதலியவடமொழிமகா  
காவிகளும் இர்ப்புயை அவர்தம் நூலாயிலைச்சரிப் பிறுண்டு நமக்கு ஏதில  
ராகின்றனர். சரிதவுணர்ச்சியும் பரித்தியும் தொன்றுதொட்டு நிலவி  
வரும் மேற்கூட்டுங்கூட அண்ணிய நானூற்றுக்குள்ளிருந்த  
நாடகமஹாகவியான ஜேகப்பரிபரின் (Shakespeare) ஜீவிதக்குறிப்  
புக்களைப்பற்றியும் அவர்பொருள் வழங்கிவரும் நடக்கங்களின்  
ஆசிரியத்துவத்தைப் பற்றியும் இன்றும் தீராத வரத்தோர் சிகியக்  
ஊனும் நாம், சரித்திரக்குறிப்புக்களில் ஆர்வமும் ஆகாவும் இல்லாத  
நமது காட்டில் நூபகத்திற்கெட்டாத ஸெந்ட பலதுற்றுண்டிகளுக்கு  
முன் எழுந்துலர் மறைந்த பெரும்பலுமா யஞ்சடார் திறங்கு  
மவாற்றுகிரணத்தாளியால் சிலைப்பதல்லால், அவரைப்பற்றிய பிற சிறு  
குறிப்புக்கள் தாழைத்திற் பேணப்படாம் கண்டு விபத்தற்கில்லை.

உலகையும் அதைச் சிலையற்றவும் வேறுக்கும் கம்மவர், மங்களி குலம் குடி. சிலைகளை மதிப்பதற்கில்லை. ஆறுவய அறிவுறைநால்களையிட்டும் போலிப்பேற்றுவார்கள், அந்தால்செய்தார்வழக்கங்களைக்குறிப்புக்களை நம்மவர் பார்ட்டுமொழுக்கம் இல்லை. தீதனால், குறவாசரியவின் குழுப் பிரப்பும் மற்றும் அவர் ஜீவிதக்குறிப்புக்களும் இன்று இன்னத்தெனத் துணிந்து தெவிதற்குச் சான்று போதா.

எனினும், வள்ளுவர் புலைக்குலப்பிறப்பும் சால்புமுடையவரைக் கதைப்பவர் கதைவொடிபொருந்தாக் குறிப்புக்கள் சங்கிச் சில நிலைக்கத்தகும். பெற்றிருந்திருண்டும் ஏதும் துடிப்பொறுமையும் குறனுவிற்

21

பெரிதும் பார்ட்டப்பிகின்றன. நற்றுடிப்பிறப்பும் பிறக்கத்துடியைப் பேணிப்பெறுக்கலும் மக்கட்கு சமூகும் கடலுமாமென்று புலைக்குலவள் ஞவர் வற்புறுத்துவா? அஞ்சியும், அறம்பொருளின்பங்களையும் அவற்றின் நுட்பங்களையும் தீர்மப்படவிரிக்கும் வள்ளுவர் ஆன்றுடிப்பிறப்பும் அரசவைப்பழக்கமும் உடைப்பார்ப்பதை அவர் குறள் பறையாறை கிழ்றுத. இன்னும், அவராறால் வேதாமீணய ஆரியர் மும்பெறுநால் களின் வடித்தசாரமென முழங்குபவர், பறைக்குலவள்ஞவர், வாலப்பருவத்தே கல்வியுகள்விகளால் சிறைக்கு, இறவாக்குறள் பொடுமூல் தென் சோற்கடந்து வட்சோற்கடலுக்கும் எல்லைகண்டது எப்படிக்கூடுமென்ற ஓர் அவர்காலப் புலைச் சாமியூடு ஆரியமும் பயின்று வருணவுபத மழித்து அறவேர் அஞ்சிருடன் பயின்றுவந்தனர் என்று கொண்டால்றி, பறைக்குலவள்ஞவர் காம் திருக்குறங்காட்டும் அநிலும் கல்வியும் அடையுமாறில்லை. ‘கல்லு’ மறும்கர்க்கேவண்டாலும் அறங்காடவந்த மஸிரிதவாருவெநித்த கடவுள் வள்ளுவர்’ என்பதைக்கு இவ்வாராய்ச்சி அவசியமில்லை. சால்மும் தூப்பொருமானதெய்வத்தன்மை எனின்றுமைய ராபிதும் காருணி: மனிதவாருக்கத்தினர் எனக்கொள்வோருக்குமட்டும் இளைய ஆராய்ச்சிகள் பொருளைடு பயனுடைத்தாம். ஆனால், ஒதுவாய்ப் பிரமணவதாரமென்பார்ப்பட்டு காம் உட்டறிபவைன்றிவுதொழிறங்கி. அராப்பாட அவகாசிக்குங் கடவுள், ஒதுவிக்கும் அந்தணர்காமலும், முறைசெய்யும் அரசனுகாமலும், பறையறையும் வள்ளுவனுப்பு பிறக்கவந்த கிளக்க மெக்னே? அங்கிதர்மவமலையும் சங்கனமுறைகளையும்

வருணவுப்புவகையறாகளோடும் புலைத்தினாற் அழித்தொறிந்து, 'எல்லாவுமிர்க்கும் இருப்பொக்கும்' எனும் உண்மையை விளைவிறுத்தர் கென்றே மறையவர்விடமிருப்பதறப்படுவினால்? அன்றிப்பபந்தால் பிறிது யாடோ? நான்வழக்கில் நம்மவநுட்புகளுமிக்கன் கல்விப்பைச்சிரி மேன்சியறிவு அறவீரர்க்கட்சிரவுகளுக்கு இடம்பெற எம் காண்ப வில்லை. நிருத்துறவிப்பற்ற கிணறிப்பைபாதமத்திற்ப்பும் நூல்களிலும் அந்தாலாகின்பீர் பலாறார்க்குலத்திடையே பெற்றிருக்கவொண்ணாலுமதங்கப் பொறுத்தலே பழக்காலத்தே பகுதிக்கிறவைபீப் பார்ப்பனால்வநும் பாராட்டி வளர்த்துத் தமிழ்மா டாரியமும் பயிற்றாகித்து அற முதனாலகினிய ஒக்குவதும் அச்சிமாச்சிதம் ஆகவே வளர்ந்துவர் இப்பெற்றியெல்லாம் பெறற் கிணறிப்பைபாத நாற்குடிப்பிறப்பும் அறவீரர்கட்சிரவும் உடையாதல்வேண்டிவது நூல்கியாமன்தீரு.

மேறும் புலைமைக்கறிதுறி கிழிதகவுடைப் புலாறு ன் ன் னு ம் களிமயக்குமோம். அக்குடிப்பிறந்த வளர்ந்துவர், தம்மவர்க்குக் குலதர்ம மும், பார்ப்பாரனைய பிறக்கு ஆயுதவிர்த்தியிப், வேள்வி ஆராதனைகளுக்கவசியமூன்புலாலையும் கள்ளோயும், விலக்கின்றி, மாவர்க்கும் விதிமுகத் தாற் கடங்கதொகுத்துவது, அவர் புலைக்குடிப்பிறப்பாடி ரொருந்துவதாமா? இன்னும், கேவலம் கல்விகேள்விகளால்மட்டும் அறிவியானுதனும், நீண்ட தெருங்கிய பழக்கத்தால்மட்டும் தெரிபவேண்டுவானான அரசு அமுமச்சர் அறவீரர் அறிஞர் வணிகர் வேளாளரின் குடிக்குல வழக்கங்களையும் கூட்டுறவுநலங்களையும் நூறுகியாப்பது எடுத்துத் தோட்டித் தெருட்டும் நிறுக்குறவ் அதனை அங்கியவர் நாற்குடிப்பிறப்பும் மேன்மக்களின் நெருக்கமும் உடையாதலைச் சுட்டானாறியாது.

இதுவேபுமன்றி, வளர்ந்துவரப் புலையரக்கும் கதையே அவருக்கு வேளாளமானில் வாசகியெதோம் ஒரு மறநிலக்கற்புவாடமங்கைப்பமணாஞ் செய்வித்து வழுத்துவின்றது. உயர்குடிப்பிறந்த வாசகியென்பாள் வளர்ந்துவரின் வழக்கைத்துண்டியாவதற்கு, அவர் புலைக்குடிப்பிறப்பு ஆசாரச்சிரிநிறுத்தம் அறிவியாத பண்ணடக்காலத்திலிடக்கறுமா? வளர்ந்து வரும் வாசகியும் 'காதனிறுவர் குந்ததொரு'பித்து ஆதாவுடித்தும், அவள் பெற்றோரும் உற்றோரும் ஈசவைளானமாபொழுக்கங்களை மறந்து வளர்ந்துவரை மணமகனுக்கொள்ளற் கிடைவாரா? நினைமயக்கும் குலக்கலப்பு

மான இம்மனம் அசம்பாலிதமாமேல், அதைக்குதுங் களதாரில் வள்ளுவரின் புலீக்குலப்பிற்கும் அங்கீகரிக்கப்படுமாறுண்டா?“ இவ்வப்பலவர்களும் வள்ளுவரின் புலீக்குலப்பிற்கு அங்கீகரிக்கத்தக்கின்லை என்ற நூலாறு துணியலாரும்.

### 3. வள்ளுவச்சோல்லின் வழக்கும் பொருளங்ம்.

இனி வள்ளுவப்பெயர் பறைக்குலத்தையே கட்டிக்கொத்தா என்ற நூம்கிறிது ஆராயத்தக்கது. பறைபவரின் புரோகிதவசுப்பிளையே வள்ளுவராயர்-என்பதற்குச் சூடாயனிக்கண்டும் பிற்காலப்பிறதுங்களும் மேற்கோள்களாகக் கட்டப்படுகின்றன. பண்ணடைதூலைன் ரிசைலையும் வள்ளுவப்பெயர் தீண்டாம் கொதுக்கப்படும் புலீக்குலத்தையும் துறிப்பும் இல்லை. மனிபோகலையில் வள்ளுவனென்ற பெயதும் இல்லை. பெருங்கூத் தீந்தாமலி முதலிய கூடாச்சிக்குத் துக்கு மிகும் பிற்கட்டு சிலகைப்

23

பியநூல்களுள்பெறுவிழாக்களையும் மன்னைய நந்தெய்திகளையும் பட்டத்துயாளைப்பிடர்த்தலையிருந்து அகங்கரில் அரசங்கிளிகளிற் ரெசிகிப் போர் வள்ளுவனைக் கட்டப்படுவதுண்டு. ஆண்டுமே ஆலைமேல் அஜீன மிதசயமார்த்து பெருவிழாக்களை தாசாமாசூரிக்க அறிவிக்கும் தொழி நூட்டோராகச் சுட்டித்தங்கள், புலீயர் குலவரும்பினர் யார்க்கும் வள்ளுவப்பெயர் வழக்களில்லை. “அஜீனமிதசயார்தந்தஞ்சுவருவேழத்துப், பின்னையெழுத தேற்றிப் பல்ல சர் குரு”\* உணர்வும் தமிழ்மையும் உலகையும் வார்த்தீத் தம் மணம் முதலிப் பங்கலமிழாக்களை அறிவிப்பதற்கு வேந்தர் புலீயராத் தேடி கொள்ளாரான்றே? மேறும், புறா னார்தில் “தூஷ பான் இப்பரைது குழியாப்”போகம் பறையராகிவைத்துப் பிற்காலன் தொழுக்கத்தையும் வள்ளுவமுதியராக் சொல்லுமாறுமில்லை. நன்குழுமாக்கவிக்கின்றையும் தூஷியான பறையர்ச்சுற்றும் பறையும், அதை ஆலைறையும் புறையும் உல்ல. “தூஷகொற்றத் தகுங்கடம் பூண்ட” வள்ளுவனை, “போற்றுக்கூறுவதை வேந்து கொற்ற முரசும், பெரும்பளைக் கொட்டிதுள் அநும்புவி ரோச்சி, புற்றாலவ காட்டிக் கொர்றனவ பழிக்

சித், திருநான் பிள்ளைகள் கட்டா ஓண்டிப், பெருநாட் கல்லது பிறநாட் கறையார்" எனப் பெறுக்கூது போகின்றது. பெருந்நாட்காமுட்டோலே, சாத்தனுர் தம் மன்னிமேகலையிலும்,—

"வச்சிருக் கோட்டத்து யணக்கெழு முரசல்  
கச்சை யானைப் பேட்டத்தலை வேற்றி

---

முரக்குடிப் பிடிக் முதுக்குடிப் பிறந்தேன்  
திருவிழை மூதூர் வாழ்வகன் ஏற்றி

---

ஒளிறவன் மறவநும் தெருக் மரவும்  
களிமும் சூழ்தரக் கண்முர சியம்பிப்

---

\*பெறுக்கூது. அண்டம்-3, பகுதி 2, வரி-37-39,

தொண்டம் 2, பகுதி-2, வரி 29-33,

24

பசியும் பிணியும் பகையும் நீக்கி  
வளியும் வளதுஞ் சரக்கென வாழ்த்தி  
அணியிழச் அறைந்கணன் அகங்கர் மருக்கென"

(விழாவறைகாதை—வரி-27, 28; 31, 32; 68-72.)

இதில், தமிழ்மூடியரச் சிரிமுக்குடிமுரசை அரளுடைய யார்தோவில் களில் வச்சிருக்கோட்டத்தினின் ரெடித்து யானைப்பிடிட்த்தகலையெற்றி அரசனையும் அனைவரையும் வாழ்த்திப் புகர் அங்காரிற் கிராற்கோழின் கட்டளையாற் கால்கோள் சிரிசிக் கடை டிலை சுற்றினவை "முதுக்குடிப் பிறந்தவளுக்கே சுட்டியுள்ளார். கொங்குவெளிநும் சாத்தனாநும், அரசுக்கோட்டத்துக் கூட்டிலுர் முரக்கத்தையப் பயியேச்சிப் பயிச்சி விழுவனார்த்த யானையெநுத்தக் கேற்றவாகதக் குறவதுரோரலைய, பாலைக் கேளதமன்றாரும், பல்யானைச் செல்கூழுகுட்டுவன் வண்மைவன

முழுங்கும் தம் பாட்டில், ‘முரசுறைகடவுளை’ இரும்பலியுடிருப்பாரி பரசி யெந்துபவனை ‘யர்ந்தோன்’ என விதந்து கூறுவதும்\* கவனிக்கத்தக் கது. இவ்வரறு “வேந்தன்.....பெரும்பீணங்கொட்டு” என்னும் வச்சிரக்கோட்டத்துள்ளும் புலிப்பறையர்சென்று அரும்பலி ஒச்சவரா? அன்றியும், கழுத்திலிட்டறைந்து காலாண்டந்து கரையும் பறையரின் பறை வேறு; வள்ளுவுமுதுமகன் அரசவேழத்தனையிசையர்தந்து மன்னர்மக்கலப்பெருநாள் வழுத் தும் ‘கொந்தமுத்தோடு தாமம் ததைஇப்’ வேந்தர் கொற்றமுரசமும் வேறன்றே?

மெலும், ஆல்தானமண்டபத்திற் கொலுசிறந்தபடியே, “அரசு கொற்றத் தருங்கடம் பூண்ட-முரசெறி வள்ளுவ முதியீனத் தரீடு”† அரசரை செனில் அவனுக்கு ஊர்க்குரைப்பனக்கறிஞ்றதனுள்ள, வேந்தர் வெற்றிமுரசைப் பசிதந்து பரசி ‘அரசவருவேழத்துப் பணைபெருக் கேதறி’ ‘மறவருங் தெரும் மாயுன் களியுள் சூழ்தா’ உலகை அரசொடு வாழ்த்தி அணிவிழுவறையும் வள்ளுவனை ‘அரசுகோற்றத்தருங்கடம் பூண்ட’வனுயும் முதக்குடிப் பிறந்தோனுயும் உயர்ந்தோனுயும் பண்டைப் பதுவல்கள் பாராட்டுவதாலும், அரசுருக் கருங்கடம்பூண்டதா

\*பதிற்றுப்பத்து-30.

†பெருங்கை கண்டம் 1, பகுதி 47, வரி 155-156,

25

ருத்தியோகம் உடையனே அவ்வள்ளுவனுகைவன்டுமேன உகித்துணரக் கிடக்கின்றது.

இனி இதன் தொடர்பாகச் செந்தனர் சிவாகாத்தில் “வள்ளுவன் சாக்கை யெலும்பெயர் மன்னர்க், குள்பதி கருமத் தலைவர்க்கொன்றும்” என்று விசுதமாக விளக்கியுள்ளனமெயும் சண்டுக் கவனிக்கற்பாற்று. இதனுலைப் பண்ணர்தம் உள்பகேகருமத்தலைவர்க்கு வள்ளுவரேன்பகு உத்தி யோகப்பேராதல் தெள்ளிறிற் தெளியக்கிடக்கின்றது. தற்காலத்தினால் அரசனைனைய பெருமக்களுக்கு அஸ்பும் நங்கிக்கையுமுடைய ஆப்கர் ட.க்கருமத்தலைவர் (Private Secretaries) ஆக அமாக் காண்கின்றோம். எனவே, மண்ணடக்காலத்திலும் துரியரசர்தாப்பக்கட்டு, புறங்கருமத்தலைவா

ராண் என்றிபொத்த வரிசையும் பத்தியுமுன்றை அக்கரைத்தலைவர் உத்தியோகள்தார் இருந்தனரெனவும், அவர் வள்ளுவரைவழங்கப் பெற்றுரைவும் தெளிக்கீற்றோம். கடுச்சக்கந்துக்கு முற்பட்ட குறளாசிரியர்ப்பழங்காலத்தில் வள்ளுவப்பேயர் சாதிதூரியாமல் மன்னருள்படுக்கருமத்தலையைப்பதவியை குறித்ததாக ஏற்படுகின்றது. வனவே, வள்ளுவப்பொயர் சங்ககாலத்திற் ராமிழரசர் உள்ளுக்கருமத்தலையைத்தியோகப்பெயராயும் (Chamberlains), பெருங்கதையும் சிக்தாமனியும் எழுந்த இடைக்காலத்தை அவ்வகுத்தியோகங்களின் தொழிலிலரங்களுன் அரசுவிழாக்களை அறிசிப்போர் (Heralds) பெயராயும் கிண்டு, பிற்காலத்திற் பறையருக்குப் புரோகிடதாக விமித்திக்கருமானா. ஒரு புலிலவகுப்பினரின் சாதிப்பெயராய் வழங்கலாயிற்றெனத் தெரிகின்றோம். இப்படியே முன் ஜாதிதூரியாத குறிஞ்சித்தினையக்கள் பொதுப்பெயராய்கின்ற ‘குறவர்’ எனுஞ்சூல் தற்காலத்திற் குறி சொல்லும் ஒரு பஞ்சமவகுப்பினரின் சாதிப்பெயராய்வழங்குவது அறி வோம். இவ்வண்ணமையறியும் நாம், இக்காலத் தொருவனை வள்ளுவ னொனில் வள்ளுவச்சாதியிற்கிறந்தவனைக் குறிப்பதனக்கொள்ளும்பூர்வமான கொண்டு, பிறப்பாற் சாதிதூரியாத முன்சங்கத்தமிழுலகில் வள்ளுவ ரெஹஞ்சூல் பதவி-தொழில் குறியாது சாதிதூரிப்பதனத் துணிதல் முறையாமா? வள்ளுவரென்று ஒருசாதிவகுப்பிபேதெல்லைத்தமிழகத்தீ விருந்ததாய் அறிந்தபாடில்லை. பழம்-பறுவல்களில் வள்ளுவப்பேயர் அரசரக்கம்படுக்கருமத்துதிப்பெருமையை கட்டக் காண்கின்றோம். அதனால், அப்பெரும்பழங்காலத்துக் குறவாசிரியர் வள்ளுவரென்று வழங்கப்போது

வத கொண்டு-அவரைத் தற்கால வள்ளுவச்சாதிவகுப்பில் தன்னிவிடயாக்கும் உரிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற்குகியது, அவ்வாசிரியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் ‘உள்படுகருமத்தலைவராக அமர்த்தவராதல்வெண்டுமென்பதை. பிரித்தானியர் (British) ஸில் போரமைச்சனுயிருந்த பேகன் (Bacon) பெருநாலெழுதியபின்னர் அவ

நூல்களுமிருந்தவர்களுமூழுதும் மறந்து அவனை அறிஞர்கூட்டந் தில்லவுத்தெண்ணப்படுவதையேபெரும்பாலோர் அறிவர். சாணக்கிப்பார் அவர்பெயரால் நின்றாலிலவும் நூலாசிரியரை அனைவரும், சுந்திரகுப் தம்மக்திரி என்று அவரை வெசுகிலிருமே கூறக் காண்பாம். இம்முறையில் நம் முதற்பாவலரும் அரசன் அக்கரைமத்தலைமைவகித்து வள்ளுவர்பதனியும் பட்டமும் பெற்று அவ்வுச்சாரப்பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறனுளை இயற்றிப் புகழ்சிறந்த தனுல், ஒயவும் உத்தியோகப்பதனியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லது அப்பெயர்ப்பொருளை மறந்த மக்களின் நெலிவழக்கால் வள்ளுவுப்பெயர் அவர்க்கு இயற்றப்பொருகளின்றுவில்லியா வாய்த்ததுடோலும்.

மேலும், வள்ளுவுப்பெயர்-சங்ககாலத் தமிழகத்திற் பறையரி மௌரு வகுப்புக்கும் சாதிப்பொகாமல், தகவுடைய முடிமன்னர்மகட் கொடைக்குரிய வேளிர்-குறடிலவேந்தரிடை வழங்கிவந்த செய்தியும் சண்டுச் சிந்திக்கத்தக்கது. கண்சசங்கக்காலத்துக்கும் நியபுலவர்சில சின் முதுசுவவுப்பாக்களையுங் கொண்டுள்ளதாகக் கருதப்பெறும்புறப்பாட்டில், ஒருசிறைப்பெரியனுர், மருதனிளங்களுர், கருவுர்க் கதப்பிள்ளை எனும் பண்டைப் பாவானர் பாடிய வேளிர் குலதிலகளும் என்கிற குரிசிலிக்கபெயர் “வள்ளுவன்” எனச்கட்டப்படிக்கிறது. இஃப் தவ னியற் பெயராதலென்று; அங்கேறல், அவன் சோங்மாட்டங்புடையனுய் அவ அக்குப் படைத்தணைசிற்றாயரிக்கின்றோமாகவால், அக் குடச்சர அரசன்கொற்றத் தருங்கடம்பூண்ட என்பதிகருமத்தலைவனுயிருந்த பதனியாலெப்பிய பட்டப்பெயராதலோன்றும். எது ஒவ்யாயிலும், வேளாள்மாயிற் குறடிலவேந்தனுக்கு “வள்ளுவன்” எனும் பெயர் புறப் பாட்டில் வழங்குவதாறும், சங்கநால்களில் அது புளிக்குலச்சாதிப் பொயராக பாள்ளும் பாரிசாகமயபொலும், வள்ளுவுப்பொயர் மன்னாருள்ளும்

கருமத்தலைவர்க் குரான்றுமென்றே சேந்தனுநிவாசத்திற் செப்புவதா அம், அப்பெயர்குடைமைகளைக் கூறுவது தூண்டையா கூரப் பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றும்.

இன்ன பல்காரணக்காற் பொய்யில்புலவருக்கு “வ ஸ் ரூ வ ர்” எனும் பெயர் இயற்பெயராகாமல், பத்திரிகை தொழிலும் உதவங்க தொன்றிசின்றதொரு சிறப்புப்பெயராகுமென்றுமினைப்பது இழுக்கன் ரும். அன்றி, இயற்பெபரனவே இப்பிழைம் இசையும். “சிறப்பி ஞாயிபெயர்சிலைக் கோவிக்கும், இப்பற்பெயர்க் கோவி முற்படக் கோவர்” எனுங் தொல்காப்பியச் சூத்திரவுரையில்-யாருக்கும் காரணச் சிறப்புப் பெயரை முற்கூறி அவர் இயற்பெயராப் பிற்படவழங்குவதே தமிழ்மா பெண்பதை வலியுறுத்துவதற்கு, சேந்துவரையர் நக்கினுங்கினியர் இது வாரும் “முளிவன் அதத்திப்பன”-“சோழன் வன்னியர்”-என்பவரோடு ‘தேய்வப்புலவன் திருவள்ளுவன்’ என்றகளையும் உதாரணமாக உடனே இத்தக்காட்டிய செய்திப்பச் சிந்திப்பின், ‘முளிவன்’ ‘சோழன்’ ‘தேய்வப்புலவன்’ எனச் சிறப்பினுக்கொயிக்கொலுக்கருப் பிற்படக் கொட்கப்படும் ‘அதத்திப்பன்’ ‘வன்னியர்’ என்பனபோவைவு-திருவள்ளுவனன்பதும் நாயனுருக்கு இப்பற்பெயராமென்பது அவ்விருபோரசிரியருக்கும் ஒப்பழுத்தகருத்தெனத் தெளிபலாகும். இவ்வாறு இவர்க்கு இஃது இப்பற்பெயரன்பாரோடு எமக்கு வகுமில்லை; வனனில், இயற்பெபரன்போர் அப்பெயர்களைக் கண்டு வள்ளுவரைப்படில்லைக்குலம் புகுத்திப் பீழைபார். வள்ளுவர்பெயர்காரணமாகத் தெப்பவப்புலவரைப் புலைக்குலத்தவராக்கவிருப்புவருடன்மட்டுமே கண்டு வரதமாதல: இம், இப்பற்பெயராக்கொள்ளல் அவ்விருப்புடையோர் வழக்குக்கு உதவாமையா இம், காரணச்சிறப்புப்பெயர் எழுந்து பின் இயற்பெயராய்சிலைத்த தெளக்கொள்ளுவர்க்குடிட்டும் அப்பெயர்சிலைக்கொவி சாநிகுரியாது “ஏத்தகவினையம்”பய துறிப்பதெனக் காட்டி மலைவேம்.

இனி வள்ளுவர்ப்பெயர் தொழிலைய குறிக்குமாயின், குறளாசிரியரும் குறஞ்சே அப்பெயரான் வழங்கப்பெறுவது வழக்காகுமா?— கால்பார்க்குக் கூறுவதும், சால்பும் தகவுமுடியா பெரியாரை அவரியற் பெயராலமூத்தல் தமிழகத்தில் மரபக்கு—என்பது யாவாரும் அரிந்த

யைப் பிள்ளையர்களைத்தும், நல்லூர் ஆறுமுகநாய்லை எவ்வளவர்களைத்தும், இன்னும் இப்படியே ஆங்காங்கு அவ்விடத்துப் பெரியோர் சில ரூக் கலைக்டர்கள் தீவானவர்களைத்தும் நம்மைச் சொல்லுவதையாவதும் அறியவாம். பண்டைக்காலத்திலும் உவாத்திமைத்தொழில் அடைய கணக்காயர் பலரையிலும் அவருட் சிறந்த நக்கீர்தந்தையை மதுரைக்கணக்காயரெனவும், சிந்தாமணி அசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை அடிகளைனவும் தொல்காப்பிபத்திற்கு முதலுரைகள்டெபரியாஸப் பேரரசிரியர், உரையசிரியர் எனவுடைம் அவரவர் தொழில் பதவிகளாலும், தொல்காப்பியர் முதலிய பழுப்புவர்பலரைக் கோலம் அவரவர் குடுப்பெயராலும் மட்டும் அழைக்கும் வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும் அப்புலவர்ப்பருமாளின் கட்டிணதிப் பிறந்தல்ராநு சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற்பெயராகாணம் கம்பநாடர், கம்பநாட்டாழுவர் என்ற பெருவழக்குக்களால் விசுதமாகும். இப்பெரியோர் எல்லைக்கும் இபற்பெயரான்றில்லையெனக் சொல்லலாமா? இப்பொது அவ்விபற்பெயர்களைத்துறைதும் அறியகில்லைம். பெரியர்பெயர் வழக்கின்மை மரபன்றே இவ்வாறு இன்னவர்தம் இயற்பெயரை மறப்பித்துப் புதுப்பெயர்கள் புலோந்து இவர்க்குச் சூடிடிற்குகும். எனவே பெரியோர்களிப்பெயர்கள் வழங்கானமும், அவரை அவர்தம் சிறப்புரிமைப்பெரானை அழைப்பதுமே தமிழகத்தில் தொண்டுதொட்டு சின்றவரும் ஏர பெண்டேர் அறியலாகும். 'ஆநலே, தாமே தம் தகுசியாலுவது தம் முன்னால் வரன் முறையிலையைலுவது நால்முழுமன்னரிடம் அவருள்பதிகருமத்தலைமைவகைத்து, வார்ஞாவர்பதவிப்பெயர் வழங்கப்பற்ற, அக்கால வள்ளுவு உத்தியோகம் வசித்த மற்றையோகிலும் அறியுதிரு ஆற்றல்களிற் சிறப்பெயதிப்பகரணத்தால் நமது நாயனார் வள்ளுவரெலும் உத்தியோக உபசாரத் தகரிப்பெயராலைதற்கப்பட்டிருக்கவேண்டுமென்னும், பிறகு அவர் திருக்குறளியற்றிப் பெறுங்கமூப்பதுப்பற்ற-ஈ-ஈவாட்டுவில் ஆட்சியில்லையென் அவரியற் பெயர் அறாவே மழுக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப்பெயர்மட்டும் சிலைன்று வழக்காற்றில்லவந்திருக்கவேண்டுமென்னும் ஈண்டு நாம்ரிய

#### 4. வள்ளுவர் வழங்கத் திடம்.

இனித் திருவள்ளுவர் மயிலாப்பூர்வசியெங்பதும், அவரைப் புலீயாகப் பாங்கும் அடியற்றக்கதையை ஆதாரமாகவுடைத்து. சங்கநூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரை எக்கும் வழங்கக்கூடினாலும், சங்காலத்தில் அவ்வுரிமைத்தற்கு வேறு தக்க சான்று காணப்படவு மில்லை. பிற்காலச் சைவசமயாருவர் தம் தோறாத் திருமயிலீஸ்ப்பதிகப் பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர்களுடையை கட்டவாலில்லை. இக்கதை அவர்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திருமயிலாப்பூராத் திருவள்ளுவர்தொட்டர்ச் சிறப்பியாத வெறுக்கவும் மறக்கவும் சிபாயமில்லை. சங்கத்தரார்ச் பாடப்பெறு சிடினும் நீண்ட காலமாய் அப்பெரியார்பெயரால் வழங்கிவரும் ஸீட்சிபான் ஆட்சியுடைய திருவள்ளுவர்மாலையுட் செய்யுள்ளனர், “ பொய்பிள்ளுவரை ” மயிலாப்பூருக்குரியரக்காமல் மதுரைக்குரியாகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவனிக்கத்தக்கது. அக்கவி வருமாறு—

“ உப்பக்க ஓரக்கி யுருகேசி தோண்மணக்தான்  
உத்தா மாமதுரைக் கூச்செங்ப— இப்பக்கம்  
மாதாது பங்கி மறவில் புலச்செந்தாப்  
போதார் புனர்க்குடற் கச்ச. (21)

நாம் கேட்கும் கதை—‘ அவர் மயிலாப்பூரிலே பிறக்கு அவ்வுரிமை யே வழங்குது மனந்து வாழ்க்கு முத்தியப்படந்தவர் ’—எனக் கூறுகின்றது. கதைச்சங்கத்தரார் வென்றாக்குவதற்காகமட்டும் மதுரைக்கு ஒருமுறை வந்ததாயும், வந்து தம் இறவாக்குதற்குளை அரங்கேற்றிய காலை அம்சித்த நிறுக்குவடப் சங்கத்தரர் செநுக்குவடபத் தாழும், சுத்தியலேக்குத்தில் மனைவியும் தரவிரில் தம் தமக்கையுமாய்த் தம் மொடு புலீச்சி ஆகிரி க்ஷீரிர்வில் அவதாரித்திதழ்த் தலைகள் ஓராவையும், தம் வைறுண்டத்தாலை வையந்திற் புலீத்துவமானுமிருந்த இஸட்ச்சாட்ருமாதந் நந்தெய்சித்தஞ்சையார் ரமிழ்ப்புலம் புனர் கூட்டின்ட புலவராக கோவிற்குளத்திற் குப்புறவிழ்த்தி வென்ற பின்னர் மதுரைவிட்டு மயிலாப்பூருக்கு இவர் மீனச் சென்றுவிட்டதோ

யும், தீக்கதை பேசுகிறது. இஃப் கண்ணமயாவின் வள்ளுவர் மயிலாப் பூதுக்கை உரிய புலவரும், பதுகரக்கு ஒருமுறை வந்து மீண்டதன்றி மற்றைய தொடர்புச்சிறப்பற்றவருமாவர். இக்கதையே 'இவரால் வெல்லப்பட்ட சங்கத்தார் தாமரைக்குளத்திற் ரண்ணப்பட்டுத் தத்தகளித்த தருவாயிற் படியது திருவள்ளுவர்மாலை' பெனவும் வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாமனுர் மதுரைக்குத் தம்மைடு வாதிடவந்த ஏதிலரென்பது தெரிக்கிறுக்கிறவன்னிம். அஃப்தறிக்க சங்கத்தார், தம் வள்ளுவர்மாலைச் செய்யுளிக்கையை, இவரைப் "புனர்கூட்டுங்கச்சு" என மதுரைக்கே இவர் சிறப்புறிக்கமக்குறவுது கடைப்பவர்க்கற்பணித்திறத்தை விளக்குதற்குத்துவம்.

கடை கிடக்க; இவ்வள்ளுவராலீலச்செய்யுள் நம் முதற்பாவலரை வளம்பிகுடலான தென்மதுரைக்கு அச்சாணிடோர்க்குவரை கிதங்கு கூறுவதால், மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து மீண்டாரோ அலுவ் கடைக்கு மாறுக, நாமனுர் மதுரைக்கு விசீசடக்கருக்கழும் தொடப்பு முடையாசாவேண்டுமென்ற தொன்றுகிறது. சங்கத்தைத் தாழ்த்த வந்து, வெள்றதும் மீண்டுமேச்சுற வள்ளுவரை—கல்குருவின்விபார் 'மதுரைக்கச்சு' என வழுத்துவதன் கபதும் பயணம் என்னினு? இச் செய்யுளால் அஃப் தியற்றப்பெற்ற பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் ரீபிழற வாழ்ந்த பெரியாரோ ஜும் வழக்குண்மை வலிபெறுகின்றது. இதனுறும் இக்கதையின் கற்பின்மை தெளியப்படும். இதனால் தாரி மூழுந்தாளாமூந்த பழங்பழமுபர் பாண்டியரின்மூதுராஸில் தமிழிசைத் துப்புகழ்சிறந்த கடைச்சக்கத்தாரும் பரசும் நெடும்பழமைப் புதற் பாவலராய் அறங்கரடி அளிக்கப்பத தெள்ளியரோ வள்ளுவர்க்கற்பிலைகும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வடமாரிலீக்குதியியரை வழுத்து கடைப்பவர்மை யினி சிரிக்கவேண்டார்.

## 5 வள்ளுவப்பெரியின் இல்லறக்கிழவியார்.

இன்னும், தீவ்வண்பாலை உற் றகைக்கிண் இவர்மீண்மைக்கு வாழ்க்கைத்துலையிலின்பெயரும் ஒருகால் ஊதித்தறிதற் கிடம்பெறுவா

மென்று எண்ணக் கிடக்கின்றது. முங்கிரங்டாகவில் தமிழில் வடமதுவர் என வழக்கப்பெறும் மதுராபுரிக்குக் கண்ணன் அச்சாகி நின்றவிரம் விளக்கப்படுகிறது. சுவங்கப்பெருமாளையரவர்கள் இவ் வடிகளுக்குப் ‘பார்வதீபமான்த விவசாரன் வடமதுராபிஸி’ குற்று

31

சிந்தபடி’ என்றுரைத்து இடர்ப்பிலுத்திரவே. இடைக்காடர் பின்குத்திர்க்கப் பெருமான் தமதலையும் தனித்து அதன்வடக்கே வைகையின் தெங்காலாயில் மதுரையின் வடபாக்கத்திலேயே கோயில் கொண்டிருந்ததாகமட்டும் விளைவாடற்புரையும் உரைக்கின்றது. மதுரைக்கும் வைகைபக்கும் வடக்கே வடமதுரை என்றோதார் பிறிதுநிற் கடவுள் சென்றிருந்ததை யான்தீங் கேட்டிலேம். மேறும் திருமாலுக்குக் கேசியெறும் பெயரின்கையால், உபரிக்கி, யெங்பது உயையவள் பெயராமா நில்லை. தீவிரகி, இங்கலைக்கி என்பன்றோல் உபரிக்கி எறும் பெயர் நப்பின்னைப்போ குறிப்பதாம். இதை சிசதாரக ஒலைதுணைவர்தான் முதற்பாவல்ரான பிறும்பூர்ணி ரா. இராகவையுங்கா ராவர்களும், ஈலஞ்சுடைக்கு சுறுத்துப்பண்டிதர் பூர்ணி அ. துமாரசவாமிப் புலவரவர்களும் செந்தமிழ் முதற்பதுதீடில் இருக்கிற விளக்கியுள்ளார்களாகப்பால் ஈண்டி விரித்தல் வேண்டா. இதிரி, —

“மாயனை மன்றா வடமதுரைமெந்தலைத்

தூயிபெருசீர் யமுனைத் துறைவானை” [திருப்பாவை 5.]

“மதுரையார் மன்னன் அடிசிலைதொட்ட டெங்கு

மகிரப்புதுக்கக்கண்டென்” (நாச்சியாந்திருமோழி 6-6.)

“வாசமலர்ப்பொழில்குஞ் வடமாமதுரைப்பிறந்தான்”

(பேரியதிருமோழி-9-9-6)

“வடமதுரைப்பிறந்தாற்று”

(திருவாம்மோழி-9-1-3)

“மதுவரர்சோலை யுத்தர மதுரைப் பிறந்த மாயனே” (ஐத 8-9-4)

என்ஜூம் பல பழம்பேரவைக்களாற் கண்ணன்மதராபுரிவைத் தமிழில்

“மதுரை” என வும், கடற்றெண்மதுரையினின்று பிசித் து

“வடமதுரை” எனவும் வழக்குவ தறிவோம். இதனும், வள்ளுவ

மாலைச்செய்யுள்பிறவும் இப்படியே தெவாரத் திருமாலுக்கு வைகிட்டுச் செல்லுவதாலும், “ஏர்ப்பின்னை உதான்முன் மணக்தான்” எனக் கண்ணினைத் திருக்கொலையிற் குறிப்பதாலும், உத்தரமாமதுரைக்கு அங்கை உபரைக்கிடுதான்மணக்தான்-கண்ணையுமெனத் துணியப் படும். அஞ்சியும், இவ்வெண்பாலைக் கொல்லி “இதனுள் உபரையார் ஸ்ரீநிவாஸ்ராம்யார்” என உள்ளிடாதவிருத்திகாரர் கூறினாலும்

32

துள்ளமையாலும், இவ்வடிகட்டு இப்பொருளின் இபைபுடைமை வலிபெறுவதாகும். இங்கும், மேற்கெய்யுளிற் “பின்னையை மணக்கு கண்ணன் வடமதுரைக்கு அச்சாரணியானுற்போல், வையையளாக்குத் தென்மதுரைக்குத் தாழிற்பெருங்காவலர் அச்சாகிடிற்பர்” என நல்கூர் வேள்வியார் ப்ராட்டிப்பாடியுள்ளார். இதிற் கிடைபாடிய கண்ணனால் வடமதுரை கிறந்தவாறு, குறாவல் நூற்பும்பாடிய வன்றாவரால் தென்மதுரை சிறந்ததென, உவமான உமௌமைப்பொருத்தமும் விசதயகிறது. இவ்வளவு பொருத்தமுடனிருங்கும் இப்பாலிற் குறாலும் கிடையும் உறுதும் கபங்கெரித்தக்கலவர்-வாரா “உபரைக்கிடுதான்மணக்தான்” என உவமானத்தில் அடைகொடுத்து உவகையுத்தில் அதற்கு ஒரு குறை குறியாமல் - உவகையுடை பொருளில்சொர்க்கூடாகவிற்கவைத்தி நூர் ரெண்பகிழும், அவ்வடைக்கீற்பு உவகையுத்திற் குறாகிரியுங்கும் கிடைண்டுக்கொல்லியிருப்பரென்கொள்ளுதல் இழுக்காதன்றோ? மூங்கு மாடிலில் ‘மறவில்’ என்பது ‘மருவு’ என்பதன் கிரிபாடமாகக்கொள்ளிற் கெய்யுளிற் கொல்லிகையும் பொருண்மைம் கிறப்பதுடன், முற்றுவைமை முழுவலமும் பெறவதாகும். இனி ‘மறவில்’ என்பது இரண்டாம் வல்லெலமூத்தை மாற்றி மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தி வரும் இழுக்காது. உண்மையானபாடம் இது வெனத் துணிதற் கில்லை. எதுவுமிதறும், “பின்னையைமணங்கு கிடைபாடிய கண்ணன் வடமதுரைக்கு அச்சாவதுபோலவே மாதானுபங்கியைமருவிக்குறாவால் பாடி உலகுய்ய உதவிய பெருங்காவலர் தென்மதுரைக்கு அச்சாவர்”

எனக் கொள்ளுவது பொருத்தம் மிகவுடைத்தெப்பதில் ஜயமில்லை. மாதாஜுபங்கியென்பதைத் தெவர்பெயராக்குவதிலும்—மனோநாஸ்டி அவர் அறமணியரளின்பெயராக்குவது மிகப் பொருத்தும். அங்கேபோ வேறுகுபவர் என வலிந்துபொருள்கொண்டு கயனுருக்காக்கவேண்டு மிப் பெயரில், அப் பொருள்கொள்ளுமாறில்லைபென ஸ்ரீ அ. குமாரசுவா மிப்புலவரவர்கள் முன்னுமே செந்தமிழில்லைனாக்கியுள்ளரக்கள். பாதம்—மதம்+பஞ்சைக்கூத்துவகையெனப்பிறித்து, “குயக்வத்தைப்பக்கஞ்செப் தடக்கியவர்” என்றும் பொருளுடையதாக்கி, வள்ளுவருக்கு இப்பெபர் கொள்ளுவதும் சிறப்பும் கெவ்வியும் உடையதில்லை வெதங்களுக்குப் பின் பாவல் யாவுக்கும் முன் முதற்கூவியாவரான வாங்மீசிபாரா ‘ஷதிக்கி’ என வடமொழியான் காரணச்சிறப்பிபற்பொரால் வழங்கு

33

வதுபோலவோ, குமிழகத்திற் பழம்பண்ணடப் பெருநாவலரான வள்ளுவரை “முதற்பாவலரான” வழக்கிலைதுதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம். அத்தொல்லிலைக்கலையிலிருந்து இடர்ப்பாட்டமைவதாகும் வடமொழிப்பெயர்களைச் சூட்டுவதில் கூபுலம் பயனும் இல்லை. அங்கில ஸ்ரீ பொகுவோடுகிறந்த பயநூட்டபொழிகளால் யாப்புறவற்ற மேற் கூவிலில் திருவர்ணங்குமட்டிம் இந் வெறும்பெயர் பெற்றுவைத்து, உவமான உடையை விசேஷங்களுக்கு இப்புறுங்கும்படி. நல்கூர் வேற்கியார் செய்யுள்செய்தி ஒக்ஸம்பட்டான்தோ, ‘மாதாஜுபான்’ கென்று கேள்வி கூட்டுத்தெயியாக்கு இயற்பெயராயிலும் — அங்கில சிறப்பும்பெயர்களிலும் தூதுகள் அக்கிலிருநிலையின்மைவி அனங்குயை கேட்கல் அறங்கங்கள் அறிவுநாமான தூதங்களிலியர்மனையறக்கு தோகியா கூம்பு கூவர்க்கல்க்கீத் தூதங்களைக் கேட்க பொருத்துத்தெயியாக்குபால், அதுவும் அதுவும் மானக் கூவங்கள் கீதையில்லைத்துமை இல் விளிய பழுமை வெதங்களிற் பொருத்துப் பாடப்பிபற்றாது. வாச்செபவன்பது அவரிப்பெயரான்கார்த்தி காம் கேட்கின்றும் அடிவற்ற கடத்தொழியிப் பிறிது பிரமாணமில்லை தூதங்கள் அதுவே அங்கும்கூவர்களின் பெயரா மேற்கூர், தூதங்கள் வள்ளுவர்களும் இயற்பெயராற்கூட்டாது சேந்நாப் போதான் எதுகூம் அவர் சிறப்பும்பொரால் இங்கிலிர் புகாழும் புலவர்,

இவர் தென்னாயும் அவநுட்பத்தை கீழ்க்கண்டு 'மாதானு  
பங்கி' என்ற பூர்வையில் பொட்டுவாடும் பொறுத்தமேயாம்.

### 6. வளர்ந்த வளர்ந்த வளர்ந்த வருமானங்கள்

இாலீஸ்ப்பூரில் தனவனின் ஏலெலசிங்கரின் வகுக்காமர்ச்சு  
வளர்ந்த விவகாரம் கடப்பட்டவர்களும், இவரைக்கொட்டு எந்தான் அரிய  
வலேலசிங்கரின் நட்புவழைக் குழுவன் மும் நூலைக்கொண்டு வளர்ந்த  
தம் மனோயறம்வளர்த்த வரும்தன்மையை நாமத்தியும் காட்டாத்தனத  
நாலில்கின்றது. இது மேற்குறித்த வளர்ந்த விவகாரங்களை வளிகள்  
விளக்கத்திற்குப் பொய்க்கும். அங்கியும் இவ்வாலாறு வளர்ந்த விவகார  
பாற்பெறுவிக்கும் பெருநல்த்தில் ஒருசிறிது சுடையப்பரிடம்பெற்ற  
கம்பர் அவர்களும், அவ்வாறே கீத்தர் காக்கேயமுத்தியார்களும்,  
புக்கூர்க்கிப்புலவர் சந்திரன் கார்க்கியையும் அழிகிலா அமராக்கித்

5

31

தமது 'என்ற முளதெண்றமிழ்' நூல் தின்றவனர்புகழுரிமை உவங்கு அல்  
குக்கு உதவியுள்ளார். பவழுகியனைய பல பாவணரும் வடமொழியில்  
இவ்வாறே வள்ளியனை வழுத்தியுள்ளார். 'உய்வில்லை செய்க்கண்றிகொன்ற  
மக்கு' எனும் துறக்கதறித்தவன்றுவரோ அங்கண்றிகொன்ற, அனவரதம்  
அளிசெப்த தனவனிகமுதலைரணை மறவிபெறும் மறங்குகும்-தொல்  
லகும் பாவலர் நல்லறமாயிற்கு தம்மைப் பெரும்பழிக்கும்-பலிபக்கும்  
பான்மையுடையா? திருமயிலீப்பெருவனவனிகண்றஞ்சும்ஹதவி ஒருசிறிதும்  
பெற்றிருப்பின், வளர்ந்த அதனைப் பார்ட்டி நன்றிக்கடனாற்ற மறக்க  
மாட்டுவரோ? யாண்டும் எணைத்தளவும் நம்முதற்பாவலர்ம் சுடப்  
பெறுத வலேலசிங்கற்கு அவர் கெளிந்தொட்டிசொல்லும் இக்கதைபே  
அதன் ஒல்லாமைகாட்டற்கு நல்லசான்றும்

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், நாயனார் புலீமகளின்  
பழிமகவல்லையும், கடைச்சங்கக் கடைக்காலத்தவரால் வரியராய்  
வலேலசிங்கரின்வண்மையால் வரும்தவரல்லார்களும், மரிலாப்பூரில்

வாழ்ந்து மதுரைவர்து சங்கபங்கஞ்செய்துமீண்ட தறகங்னால்லன  
வும், முன்றாண்தின் முற்காலத்தே மதுரைவரசியாய்-மாதா அ  
பங்கிபாரின் மணவராய்-துறைடிகளால் அறம்பாடி யுலகுப்பவுதமிய  
வள்ளங்கைமயுடையாய்-பண்ணடைப் பாண்டியருக்கு அருங்கடம்பூங்கி  
அவருள்படிகருமத்தலைமைவகித்துவர்ந்தபெருந்தகையாய் - அருங்தமிழ்  
வெளிர்பெருங்குடிப்பிறக்கு சிறந்த பெரிபருமாவரைனவும், ஒருவரை  
தெளியலாகும். தொ ஊர் ஓராதுரைக்குக் கதையளவிற் கூறப்படும்  
புலைக்குலப்பிறப்பும், மயிலாப்பூர்வணிகன்கீழ்க் “தொழுதன்னிடென்  
செல்லும்” வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கசாங்கெறதவுமின்றித்  
தெவர்க்கீவது உண்மையுணரும் உண்மையுடையோர்க்குச் சால்பன்  
மேற்பது குடிசிலையாளருக்கு ஒப்பழுதிவதொன்றும்.

---